



TAMIL NADU GOVERNMENT GAZETTE

PUBLISHED BY AUTHORITY

No. 40]

CHENNAI, WEDNESDAY, OCTOBER 2, 2024
Purattasi 16, Kurothi, Thiruvalluvar Aandu-2055

Part II—Section 2

Notifications or Orders of interest to a section of the public
issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

CONTENTS

	Pages.		Pages.
COMMERCIAL TAXES AND REGISTRATION DEPARTMENT		LABOUR WELFARE AND SKILL DEVELOPMENT DEPARTMENT	
Indian Stamp Act.—Provisions for the consolidation of duty chargeable in respect of issue of Insurance policies by the Life Insurance Corporation of India, New Business Department, Salem for Certain period	572	Minimum Wages Act. Employment in Sanitary Napkins, Medical Quauze Items and Clothes for the medical field – Inclusion in Part-I of the Schedule. etc.,	582-588
HIGHER EDUCATION DEPARTMENT		Industrial Tribunal for Adjudication	588-590
Periyar University Act.—Nomination of a member to the Senate of Periyar University, under Journalist Category for Certain period	572	Labour Courts for Adjudication	590-596
HOME DEPARTMENT (SC)		MUNICIPAL ADMINISTRATION AND WATER SUPPLY DEPARTMENT	
Award of the Tamil Nadu Chief Minister's Police Medal for Outstanding Devotion to Duty on the occasion of Dr. Anna's Birthday on 15th September, 2024. etc.,	572-579	Withdrawal from Land Classification.	597
HOME DEPARTMENT		சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை	
Declaration of newly formed Vanagaram Police Station in Greater Chennai Police, Medavakkam Police Station in Tambaram Police Commissionerate and Pudur Police Station in Avadi Police Commissionerate	579-582	நீலகிரி மாவட்ட குழுந்தை நலக் குழுவின் தலைவர் மற்றும் நான்கு உறுப்பினர்களை நீக்கம் செய்தல் மற்றும் குழுவினை கலைத்தல் பற்றிய அறிவிக்கை	597

NOTIFICATIONS BY GOVERNMENT

COMMERCIAL TAXES AND REGISTRATION
DEPARTMENT**Provisions for the consolidation of duty chargeable in respect of issue of Insurance policies by the Life Insurance Corporation of India, New Business Department, Salem for Certain period under the Indian Stamp Act.**

[G.O. (Rt) No.545, Commercial Taxes and Registration (J1), 11th September 2024, ஆவணி 26, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/CTR/933/2024.—In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of section 9 of the Indian Stamp Act, 1899 (Central Act II of 1899), the Governor of Tamil Nadu hereby provides for the payment of consolidated stamp duty of Rs.40,00,000/- (Rupees Forty Lakh Only) chargeable under the said Act in respect of issue of insurance policies by the Life Insurance Corporation of India, New Business Department, Salem for the period from 01.07.2024 to 30.09.2024.

P. KOMALA,
Deputy Secretary to Government.

HIGHER EDUCATION DEPARTMENT

Nomination of a member to the Senate of Periyar University, under Journalist Category for Certain period under the Periyar University Act.

[G.O. (D) No.215, Higher Education (K1), 10th September 2024, ஆவணி 25, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/HE/934/2024.—As per section 20 (a) under Chapter III, Class II – Other Members (6) (vi) of the Periyar University Act, 1997, the Hon'ble Governor-Chancellor hereby renominates Dr. Vaishali R. Venkat, Chief Sub-Editor, The Hindu Newspaper as a Member of the Senate of Periyar University under Journalist category for a period of three years with effect from 06.06.2024.

Nomination of Syndicate Member of Alagappa University, Karaikudi for Certain period under Alagappa University Act.

[G.O. (D) No.218, Higher Education (H1), 12th September 2024, ஆவணி 27, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/HE/935/2024.—Under Chapter IV – Section 25 (b) - Class III Other Members Clause (2) of Alagappa University Act, 1985, the Hon'ble Governor-Chancellor, hereby nominates the following three members to the Syndicate of Alagappa University, Karaikudi for a period of three years with effect from 06.06.2024.

1. Dr. Sanyasiraju VSS Yedida,
Professor,
Department of Mathematics,
IIT Madras
Chennai – 600 036.

2. Dr. G.S. Palani,
Chief Scientist and Head,
Tower Testing and Research Station,
Trisulam,
Chennai – 600 043.
3. Dr. J. Jeyakanthan,
Senior Professor and Head,
Department of Bioinformatics,
Alagappa University,
Karaikudi – 630 003.

PRADEEP YADAV,
Additional Chief Secretary to Government.

HOME DEPARTMENT
(SC)**Award of the Tamil Nadu Chief Minister's Police Medal for Outstanding Devotion to Duty on the occasion of Dr. Anna's Birthday on 15th September, 2024.**

[G.O.Ms No.516, Home (SC), 13th September 2024, ஆவணி 28, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/HO/936/2024.—The following members of the Indian Police Service, State Police Service and Subordinate Service of the Tamil Nadu Police are awarded the Tamil Nadu Chief Minister's Police Medal for Outstanding Devotion to Duty (Anna Medal) on the occasion of Dr. Anna's Birthday, on 15th September, 2024 by the Governor of Tamil Nadu and the recipients are eligible to draw the lumpsum grant at the rates noted against each:-

Sl. No.	Name, Rank and Serving Unit	Lumpsum Grant
1.	Dr. V. Varun Kumar, IPS., Superintendent of Police, Trichy District.	No lumpsum grant
2.	Tmt. R. Sughasini, Deputy Commissioner of Police, Head Quarters, Coimbatore City.	No lumpsum grant
3.	Tmt. A. Sujatha, Superintendent of Police, Civil Supplies CID, Tiruchirappalli.	No lumpsum grant
4.	Thiru J. Jayakaran, Deputy Commissioner of Police, Armed Reserve-I, Greater Chennai Police.	No lumpsum grant
5.	Tmt. M.P. Dhivya, Additional Superintendent of Police, Vigilance and Anti-Corruption, Coimbatore.	No lumpsum grant

Sl. No.	Name, Rank and Serving Unit	Lumpsum Grant
6.	Thiru S. Charles Sam Rajadurai, Additional Superintendent of Police, Crime against Women & Children, Kanchipuram District	No lumpsum grant
7.	Thiru C. Rajakumar Navaraj, Deputy Superintendent of Police, Crime Branch CID, Tirunelveli Range.	Rs.15,000/- (Rupees fifteen thousand only)
8.	Thiru D. Sathish Kumar, Deputy Superintendent of Police, Organised Crime Unit, Crime Branch CID, Trichy City.	Rs.15,000/- (Rupees fifteen thousand only)
9.	Thiru V. Chandrasekaran, Deputy Superintendent of Police, Oomatchikulam Sub-Division, Madurai District.	Rs.15,000/- (Rupees fifteen thousand only)
10.	Thiru K. Subramanian, Deputy Superintendent of Police, Armed Reserve, Tirunelveli District.	Rs.15,000/- (Rupees fifteen thousand only)
11.	Thiru S. Ponsankar, Assistant Commissioner of Police, Central Crime Branch, Avadi Police Commissionerate.	Rs.15,000/- (Rupees fifteen thousand only)
12.	Thiru N. Giri, Assistant Commissioner of Police, Ambattur Range, Avadi Police Commissionerate.	Rs.15,000/- (Rupees fifteen thousand only)
13.	Thiru G. Imayavaramban, Deputy Superintendent of Police, Vigilance and Anti-Corruption, Pudukkottai.	Rs.15,000/- (Rupees fifteen thousand only)
14.	Thiru V. Suresh Kumar, Assistant Commandant, Tamil Nadu Special Police, RC, Avadi.	Rs.15,000/- (Rupees fifteen thousand only)
15.	Thiru K. Subbiah, Deputy Superintendent of Police, Special Branch CID, Chennai	Rs.15,000/- (Rupees fifteen thousand only)
16.	Thiru A. Prasanna Venkatesh, Inspector of Police, Vigilance and Anti-Corruption, Trichy.	Rs.10,000/- (Rupees ten thousand only)

Sl. No.	Name, Rank and Serving Unit	Lumpsum Grant
17.	Thiru S. Sankaranarayanan, Inspector of Police, Intelligence Section, Greater Chennai Police.	Rs.10,000/- (Rupees ten thousand only)
18.	Tmt. V. Revathi, Inspector of Police, Crime Branch CID, Viliupuram.	Rs.10,000/- (Rupees ten thousand only)
19.	Thiru R. Chokkalingam, Inspector of Police, Oranized Crime Intelligence Unit, Dindigul Range.	Rs.10,000/- (Rupees ten thousand only)
20.	Thiru S. Alagarsamy, Inspector of Police, Counterfeit Currency Wing, CB CID, Madurai.	Rs.10,000/- (Rupees ten thousand only)
21.	Tmt. S. Judy Abigail, Inspector of Police, Vigilance and Anti-Corruption, Chennai City-IV.	Rs.10,000/- (Rupees ten thousand only)
22.	Thiru D. Vinayagamoorthy, Inspector of Police, Arani Town Police Station, Tiruvannamalai District (Formerly Arcot Town PS, Ranipet District)	Rs.10,000/- (Rupees ten thousand only)
23.	Tmt. J. Kalaiarasi, Inspector of Police, DCB, Ranipet District	Rs.10,000/- (Rupees ten thousand only)
24.	Tmt. C. Umadevi, Inspector of Police, Vigilance and Anti-Corruption, CSU-III, Chennai.	Rs.10,000/- (Rupees ten thousand only)
25.	Thiru B. Sivakumar, Inspector of Police, Special Task Force, Erode.	Rs.10,000/- (Rupees ten thousand only)
26.	Thiru J. Magesh Kumar, Inspector of Police, Special Investigation Cell, Madurai City.	Rs.10,000/- (Rupees ten thousand only)
27.	Tmt. S. Sasikala, Inspector of Police, Central Railway Police Station, Chennai.	Rs.10,000/- (Rupees ten thousand only)
28.	Thiru P. Ravindran, Inspector of Police, Police Tele-Communication Branch, Signal Training School, Chennai.	Rs.10,000/- (Rupees ten thousand only)

Sl. No.	Name, Rank and Serving Unit	Lumpsum Grant
29.	Thiru G. Natarajan, Inspector of Police, Police Tele-Communication Branch, Erode District.	Rs.10,000/- (Rupees ten thousand only)
30.	Tmt. K. Thilagam, Inspector of Police, Police Computer Wing, State Crime Record Bureau.	Rs.10,000/- (Rupees ten thousand only)
31.	Tmt. C. Roja, Inspector of Police, Tamil Nadu Police Academy, Chennai.	Rs.10,000/- (Rupees ten thousand only)
32.	Tmt. M. Kalpana, Inspector of Police, Annamalai Nagar Circle, Cuddalore District	Rs.10,000/- (Rupees ten thousand only)
33.	Thiru M.B. Jagadhees, Inspector of Police, Tamil Nadu Special Police I Battalion, Tiruchirappalli.	Rs.10,000/- (Rupees ten thousand only)
34.	Thiru P. Rengasamy, Inspector of Police, T-11, Somangalam Crime Police Station, Tambaram Police Commissionerate.	Rs.10,000/- (Rupees ten thousand only)
35.	Thiru S. Manivannan, Sub-Inspector of Police, Tamil Nadu Special Police XIV Battalion, Palani.	Rs.10,000/- (Rupees ten thousand only)
36.	Thiru C. Muniyandi, Sub-Inspector of Police, Tamil Nadu Special Police, RC, Avadi.	Rs.10,000/- (Rupees ten thousand only)
37.	Thiru V. Sureshkumar, Sub-Inspector of Police, Special Branch CID, Coimbatore.	Rs.10,000/- (Rupees ten thousand only)
38.	Thiru S Sankaralingam, Sub-Inspector of Police, 'Q' Branch CID, Chennai.	Rs.10,000/- (Rupees ten thousand only)
39.	Tmt. R. Banu, Sub-Inspector of Police, Police Training Head Quarters, Chennai	Rs.10,000/- (Rupees ten thousand only)
40.	Thiru L. Ezhilmaran, Sub-Inspector of Police, Police Tele-Communication Branch, Villupuram.	Rs.10,000/- (Rupees ten thousand only)

Sl. No.	Name, Rank and Serving Unit	Lumpsum Grant
41.	Thiru B. Ravindran, Sub-Inspector of Police, Police Tele-Communication Branch, Greater Chennai Police.	Rs.10,000/- (Rupees ten thousand only)
42.	Thiru R. Dhandayuthapani Sub-Inspector of Police, Crime Branch CID, Karur.	Rs.10,000/- (Rupees ten thousand only)
43.	Thiru N. Sundaramoorthy, Sub-Inspector of Police, Vigilance and Anti-Corruption, Perambalur.	Rs.10,000/- (Rupees ten thousand only)
44.	Thiru G. Shanmugam, Sub-Inspector of Police, Police Training School, Villupuram	Rs.10,000/- (Rupees ten thousand only)
45.	Thiru R. Karuppian, Reserve Sub-Inspector of Police, V1 Villiwakkam Traffic PS, Traffic Zone, Greater Chennai Police.	Rs.10,000/- (Rupees ten thousand only)
46.	Tmt. P. Tamilselvi, Sub-Inspector of Police, Police Training School, Villupuram	Rs.10,000/- (Rupees ten thousand only)
47.	Tmt. D. Valli, Sub-Inspector of Police, Police Training School, Villupuram	Rs.10,000/- (Rupees ten thousand only)
48.	Tmt. K. Selvi, Sub-Inspector of Police, Puliyangudi Police Station, Tenkasi District.	Rs.10,000/- (Rupees ten thousand only)
49.	Thiru S.P.N. Kannan, Sub-Inspector of Police, Tamil Nadu Police Academy, Chennai.	Rs.10,000/- (Rupees ten thousand only)
50.	Thiru R. Jaganathan, Sub-Inspector of Police, Police Training School, Salem	Rs.10,000/- (Rupees ten thousand only)
51.	Thiru R. Chandrasekaran, Sub-Inspector of Police, Police Training School, Coimbatore	Rs.10,000/- (Rupees ten thousand only)
52.	Thiru G. Sakkappan, Sub-Inspector of Police, Cumbum Traffic Police Station, Theni District.	Rs.10,000/- (Rupees ten thousand only)
53.	Thiru P.D. Thanasingh Solomon, Sub-Inspector of Police, Special Branch, Tirunelveli District.	Rs.10,000/- (Rupees ten thousand only)

Sl. No.	Name, Rank and Serving Unit	Lumpsum Grant
54.	Thiru R. Paramasivam, Sub-Inspector of Police, Police Training School, Madurai	Rs.10,000/- (Rupees ten thousand only)
55.	Thiru S. Jeyakumar, Sub-Inspector of Police, Police Training School, Madurai	Rs.10,000/- (Rupees ten thousand only)
56.	Thiru G. Ramesh, Sub-Inspector of Police, District Special Branch, Ramanathapuram District.	Rs.10,000/- (Rupees ten thousand only)
57.	Thiru G. Raja, Sub-Inspector of Police, Tamil Nadu Police Academy, Chennai.	Rs.10,000/- (Rupees ten thousand only)
58.	Tmt. S. Lakshmi, Sub-Inspector of Police, Crime Branch CID, Madurai District.	Rs.10,000/- (Rupees ten thousand only)
59.	Thiru K. Karthikeyan, Sub-Inspector of Police, C1 Katoor Investigation Wing, Coimbatore City.	Rs.10,000/- (Rupees ten thousand only)
60.	Thiru P. Thavasiappan, Sub-Inspector of Police, Kamanaickenpalayam PS, Tiruppur District.	Rs.10,000/- (Rupees ten thousand only)
61.	Tmt. N. Chitra, Women Special Sub-Inspector of Police 248, Police Training Head Quarters, Chennai	Rs.5,000/- (Rupees five thousand only)
62.	Thiru D. Anbazhagan, Special Sub-Inspector of Police-1062, Kariyapattinam PS, Nagapattinam District.	Rs.5,000/- (Rupees five thousand only)
63.	Thiru A. Gomathinayagam, Special Sub-Inspector of Police-534, Crime Branch CID, Thoothukudi District.	Rs.5,000/- (Rupees five thousand only)
64.	Thiru K.P. Karuppasamy, Special Sub-Inspector of Police-402, Puliyangudi Police Station, Tenkasi District.	Rs.5,000/- (Rupees five thousand only)
65.	Thiru N. Chandrasekaran , Special Sub-Inspector of Police-1576, Crime Branch CID, Trichy.	Rs.5,000/- (Rupees five thousand only)
66.	Thiru P. Chettiannan, Special Sub-Inspector of Police-187, Vennandur Police Station, Namakkal District.	Rs.5,000/- (Rupees five thousand only)

Sl. No.	Name, Rank and Serving Unit	Lumpsum Grant
67.	Thiru S. Karunakaran, Special Sub-Inspector of Police 815, Police Training School, Salem	Rs.5,000/- (Rupees five thousand only)
68.	Thiru G. Muralidharan, Special Sub-Inspector of Police- 23202 Special Branch CID, Avadi.	Rs.5,000/- (Rupees five thousand only)
69.	Thiru E. Jayasankar, Special Sub-Inspector of Police- 16005 'Q' Branch CID, Chennai.	Rs.5,000/- (Rupees five thousand only)
70.	Thiru V.S. Rishikesan, Special Sub-Inspector of Police 203, Police Training School, Madurai	Rs.5,000/- (Rupees five thousand only)
71.	Thiru D. Kannan, Special Sub-Inspector of Police-265, Rasipuram Traffic, Namakkal District.	Rs.5,000/- (Rupees five thousand only)
72.	Thiru N. Sivakumar, Special Sub-Inspector of Police-1154, Paramathy Police Station, Namakkal District.	Rs.5,000/- (Rupees five thousand only)
73.	Thiru R. Karunanithi, Special Sub-Inspector of Police-1461, Vigilance and Anti-Corruption, Pudukkottai.	Rs.5,000/- (Rupees five thousand only)
74.	Thiru S.D. Ramkumar, Special Sub-Inspector of Police-1860, Rameshwaram Temple Police Station, OD at "PRO" Security Branch, Ramanathapuram.	Rs.5,000/- (Rupees five thousand only)
75.	Thiru J. Asaithambi, Special Sub-Inspector of Police-32081, Police Training Head Quarters, Chennai.	Rs.5,000/- (Rupees five thousand only)
76.	Thiru S. Parthiban, Special Sub-Inspector of Police 18974, Police Training Head Quarters, Chennai.	Rs.5,000/- (Rupees five thousand only)
77.	Thiru M. Venugopal, Special Sub-Inspector of Police-18530, Police Computer Wing, SCRB, Chennai.	Rs.5,000/- (Rupees five thousand only)
78.	Thiru S. Ravichandran, Special Sub-Inspector of Police-20997, Tamil Nadu Police Academy, Chennai.	Rs.5,000/- (Rupees five thousand only)

Sl. No.	Name, Rank and Serving Unit	Lumpsum Grant
79.	Thiru P. Muthusamy, Special Sub-Inspector of Police-1081, Prohibition Enforcement Wing, Karur District.	Rs.5,000/- (Rupees five thousand only)
80.	Thiru J. Vijayan, Special Sub-Inspector of Police-20528, Tamil Nadu Police Academy, Chennai.	Rs.5,000/- (Rupees five thousand only)
81.	Thiru R., Srirangan, Havildar-4215, Tamil Nadu Special Police-I Battalion, Tiruchirappalli.	Rs.5,000/- (Rupees five thousand only)
82.	Thiru S. Selvaraj, Havildar-4194, Tamil Nadu Special Police-I Battalion, Tiruchirappalli.	Rs.5,000/- (Rupees five thousand only)
83.	Thiru R. Shenbagaraj, Havildar-1035, 'Q' Branch CID, Chennai.	Rs.5,000/- (Rupees five thousand only)
84.	Thiru M. Ramasamy, Head Constable-2334 Special Task Force, Erode.	Rs.5,000/- (Rupees five thousand only)
85.	Thiru B. Sivasankar, Head Constable-266 Armed Reserve, Tiruppur City.	Rs.5,000/- (Rupees five thousand only)
86.	Thiru S. Arulprasath, Head Constable-495, Police Training School, Villupuram.	Rs.5,000/- (Rupees five thousand only)
87.	Thiru A. Gopalakrishnan, Head Constable-1420, Salavakkam Police Station, Kanchipuram District.	Rs.5,000/- (Rupees five thousand only)
88.	Thiru P. Asokan, Head Constable-25555, Tamil Nadu Commando School, Chennai	Rs.5,000/- (Rupees five thousand only)
89.	Thiru T. Parthasarathy, Head Constable-812, Paramathy Police Station, Namakkal District.	Rs.5,000/- (Rupees five thousand only)
90.	Thiru N.P. Balan, Head Constable-337, Vigilance and Anti-Corruption, Namakkal.	Rs.5,000/- (Rupees five thousand only)
91.	Thiru S. Vijayakumar Head Constable-1010, Vigilance and Anti-Corruption, Namakkal.	Rs.5,000/- (Rupees five thousand only)

Sl. No.	Name, Rank and Serving Unit	Lumpsum Grant
92.	Thiru D. Thirunavukkarasu Head Constable-185, Vigilance and Anti-Corruption, SIC, Chennai	Rs.5,000/- (Rupees five thousand only)
93.	Thiru J.A. Nicholas, Head Constable-24635, Modus Operandi Bureau, State Crime Record Bureau, Chennai.	Rs.5,000/- (Rupees five thousand only)
94.	Thiru M Murugan, Head Constable-288, Armed Reserve, Tiruppur City.	Rs.5,000/- (Rupees five thousand only)
95.	Thiru N. Sivarajan, Head Constable-21390, Special Branch CID, Chennai	Rs.5,000/- (Rupees five thousand only)
96.	Thiru M. Raja Mohammed, Head Constable-1767, D2 Selvapuram L&O PS, Coimbatore City.	Rs.5,000/- (Rupees five thousand only)
97.	Thiru P. Gilbert Samson, Head Constable-1726, B4 Ukkadam Investigation Wing, Coimbatore City.	Rs.5,000/- (Rupees five thousand only)
98.	Thiru S. Suresh Kumar, Head Constable-949, Omalar Police Station, Salem District.	Rs.5,000/- (Rupees five thousand only)
99.	Tmt. P. Jayanthi, Head Constable-36454, Tamil Nadu Police Academy, Chennai.	Rs.5,000/- (Rupees five thousand only)
100.	Tmt. J. Stella Mary, Head Constable-43740, Tamil Nadu Police Academy, Chennai.	Rs.5,000/- (Rupees five thousand only)

Award of the Tamil Nadu Chief Minister's Home Guards Medal for Outstanding Devotion to Duty on the occasion of Dr. Anna's Birthday on 15th September, 2024.

[G.O. Ms. No.517, Home (SC), 13th September 2024,
ஆவணி 28, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/HO/937/2024.—The following members of the Tamil Nadu Home Guards are awarded the Tamil Nadu Chief Minister's Home Guards Medal for Outstanding Devotion to Duty (Anna Medal) on the occasion of Dr. Anna's Birthday on 15th September, 2024 by the Governor of Tamil Nadu and the recipients are eligible to draw the lumpsum grant at the rates noted against each with a bronze Medal:-

Sl. No.	Name of the Officer	Lumpsum Grant
1.	Thiru S.K.Subramanian, Company Commander, Coimbatore City.	Rs.6,000/- (Rupees six thousand only)

Sl. No.	Name of the Officer	Lumpsum Grant
2.	Thiru T.Devendiran, Platoon Commander, Nagapattinam District.	Rs.6,000/- (Rupees six thousand only)
3.	Thiru. P.Radhakrishnan, Platoon Commander, Kancheepuram District.	Rs.6,000/- (Rupees six thousand only)
4.	Tmt.V.Bhuvaneswari, Assistant Platoon Commander, Vellore District.	Rs.6,000/- (Rupees six thousand only)
5.	Thiru S.Jagadeesh, Assistant Platoon Commander, Ranipet District.	Rs.6,000/- (Rupees six thousand only)

Award of the Tamil Nadu Chief Minister's Fire Service Medal for Outstanding Devotion to Duty/Gallantry (Anna Medal) on the occasion of Dr.Anna's Birthday on 15th September, 2024.

[G.O. Ms. No.518, Home (SC), 13th September 2024,
ஆவணி 28, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/HO/938/2024.—The following members of the Tamil Nadu Fire and Rescue Services are awarded the Tamil Nadu Chief Minister's Fire Service Medal for Outstanding Devotion to Duty / Gallantry (Anna Medal) on the occasion of Dr.Anna's Birthday on 15th September 2024 by the Governor of Tamil Nadu and the recipients are eligible to draw the lumpsum grant at the rates noted against each with a bronze Medal:-

Tamil Nadu Chief Minister's Fire Service Medal for Outstanding Devotion to Duty for the Year 2024

Sl. No.	Name of the Officer (Tvl.)	Lumpsum Grant Rs.
(1)	(2)	(3)
1.	N.Vijayakumar, Deputy Director, Southern Region, Madurai.	No Lumpsum grant
2.	T. Mugundan, Assistant District Officer, North-Western Region, Vellore.	6,000/- (Rupees six thousand only)
3.	P.Chidambaram, Station Officer, Fire and Rescue Services Station, Medavakkam, Chennai South District.	6,000/- (Rupees six thousand only)
4.	K. Bakthavatchalam, Station Officer (Transport), State Work Shop, State Training Centre, Chennai.	6,000/- (Rupees six thousand only)
5.	S.Senthilkumar, LF 7281, Fire and Rescue Services Station, Pappireddipatti, Dharmapuri District.	4,000/- (Rupees four thousand only)

Sl. No.	Name of the Officer (Tvl.)	Lumpsum Grant Rs.
(1)	(2)	(3)
6.	G.Kanagasubramanian, DM 7089, Fire and Rescue Services Station, Ambasamudram, Tirunelveli District.	4,000/- (Rupees four thousand only)
7.	S.Antony Raj, FMD 7278, (Upgraded Driver Mechanic) Fire and Rescue Services Station, Navalpattu, Trichy District.	4,000/- (Rupees four thousand only)
8.	A.Suriya Moorthy, FMD 7538 (Upgraded Driver Mechanic), Fire and Rescue Services, District Office, Trichy District.	4,000/- (Rupees four thousand only)
9.	M.Paulpandi, FM 6204, (Upgraded Leading Fireman) Fire and Rescue Services Station, Kadamalaikundu, Theni District.	4,000/- (Rupees four thousand only)
10.	S.Venkatesh, FM 7253, (Upgraded Leading Fireman) Fire and Rescue Services Station, Pettai, Tirunelveli District.	4,000/- (Rupees four thousand only)

Tamil Nadu Chief Minister's Fire Service Medal for Gallantry for the Year 2024

Sl. No.	Name, rank and Serving Unit	Cash Prize (Rs.)
(1)	(2)	(3)
1.	Thiru S.Manthiramoorthi, Leading Fireman 7807, Srivaikundam Fire & Rescue Services Station, Tuticorin District.	5,00,000/- (Rupees Five lakhs only)
2.	Thiru A.Ramachandiran, Fireman 8229, Srivaikundam Fire & Rescue Services Station, Tuticorin District.	5,00,000/- (Rupees Five lakhs only)

Award of the Tamil Nadu Chief Minister's Prison Medal for Outstanding Devotion to Duty on the occasion of Dr. Anna's Birthday on 15th September, 2024.

[G.O. Ms. No.519, Home (SC), 13th September 2024,
ஆவணி 28, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/HO/939/2024.—The following members of the Tamil Nadu Jail Subordinate Service are awarded the Tamil Nadu Chief Minister's Prison Medal for Outstanding Devotion to Duty (Anna Medal) on the occasion of

Dr. Anna's Birthday on 15th September, 2024 by the Governor of Tamil Nadu and the recipients are eligible to draw the lumpsum grant at the rates noted against each with a bronze Medal:-

Sl. No. (1)	Name of the Officer (2)	Lumpsum Grant (3)
1.	Thiru A. Ramar, Assistant Jailor, District Jail, Virudhunagar, Virudhunagar District	Rs.10,000/- (Rupees Ten thousand only)
2.	Thiru S.Sankarasamy, Assistant Jailor, District Jail, Ramanathapuram, Ramanathapuram District.	Rs.10,000/- (Rupees Ten thousand only)
3.	Thiru A.Balagurusamy, Assistant Jailor, Central Prison, Madurai, Madurai District.	Rs.10,000/- (Rupees Ten thousand only)
4.	Thiru P.Vasudevan, Chief Head Warder, Sub Jail, Mudukulathur, Ramanathapuram District.	Rs.5,000/- (Rupees Five thousand only)
5.	Thiru P.Rajapandi, Chief Head Warder, District Jail, Thiruppur, Thiruppur District.	Rs.5,000/- (Rupees Five thousand only)
6.	Thiru S.Paramasivan, Chief Head Warder, Central Prison, Palayamcottai, Tirunelveli District.	Rs.5,000/- (Rupees Five thousand only)
7.	Tmt S.Ruby, Chief Head Warder, Women Sub Jail, Thiruvarur, Thiruvarur District.	Rs.5,000/- (Rupees Five thousand only)
8.	Thiru M.Muthupandi, Grade I Warder, Central Prison, Palayamcottai, Tirunelveli District.	Rs.5,000/- (Rupees Five thousand only)
9.	Thiru K.Rajeshkanna, Grade I Warder, Central Prison, Palayamcottai, Tirunelveli District.	Rs.5,000/- (Rupees Five thousand only)
10.	Tmt T.Kausalya, Grade I Warder, Special Prison for Women, Tiruchirapalli, Tiruchirapalli District.	Rs.5,000/- (Rupees Five thousand only)

Award of the Tamil Nadu Chief Minister's Medal for Excellence in Finger Print Science on the occasion of the Birthday of Dr. Anna on 15th September, 2024.

[G.O. Ms. No.520, Home (SC), 13th September 2024, ஆவணி 28, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/HO/940/2024.—The following members of the Tamil Nadu Finger Print Bureau are awarded the Tamil Nadu Chief Minister's Medal for Excellence in Finger Print Science (Anna Medal) for Outstanding Devotion to Duty on the occasion of the Birthday of Dr. Anna on 15th September, 2024 by the Governor of Tamil Nadu and the recipients are eligible to draw the lumpsum grant at the rates noted against each with a bronze Medal:-

Sl. No. (1)	Name of the Officer (2)	Lumpsum Grant (3)
1.	Thiru K.Sankar, Additional Superintendent of Police (Finger Print), Single Digit Finger Print Bureau, Greater Chennai Police.	Rs.15,000/- (Rupees Fifteen thousand only)
2.	Thiru N.Ravichandran, Additional Superintendent of Police (Finger Print), Single Digit Finger Print Bureau, Tiruchirappalli.	Rs.15,000/- (Rupees Fifteen thousand only)

Award of the Tamil Nadu Chief Minister's Medal for Excellence in Forensic Science on the occasion of the Birthday of Dr. Anna on 15th September, 2024.

[G.O. Ms. No.524, Home (SC), 16th September 2024, ஆவணி 31, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/HO/941/2024.—The following members of the Tamil Nadu Forensic Sciences Department have been awarded the Tamil Nadu Chief Minister's Medal for Excellence in Forensic Science (Anna Medal) on the occasion of the Birthday of Dr. Anna on 15th September, 2024 by the Governor of Tamil Nadu and the recipients are eligible to draw the lumpsum grant at the rates noted against each with a bronze Medal:-

Sl. No. (1)	Name of the Officer (2)	Lumpsum Grant (3)
1.	Dr. V.Sivapriya, Deputy Director & Director (FAC), Forensic Sciences Department, Chennai.	Rs.20,000/- (Rupees twenty thousand only)
2.	Thiru P.Vadivel, Assistant Director, Mobile Forensic Science Laboratory, Salem City.	Rs.20,000/- (Rupees twenty thousand only)

Award of the Tamil Nadu Chief Minister's Medal for Meritorious Service in Forensic Science (Technical Staff) on the occasion of the Birthday of Dr. Anna on 15th September, 2024.

[G.O. Ms. No.525, Home (SC), 16th September 2024, ஆவணி 31, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/HO/942/2024.—The following members of the Tamil Nadu Forensic Sciences Department have been awarded the Tamil Nadu Chief Minister's Medal for Meritorious Service in Forensic Science (Technical Staff) on the occasion of the Birthday of Dr. Anna on 15th September, 2024 by the Governor of Tamil Nadu and the recipients are eligible to draw the lumpsum grant at the rates noted against each with a bronze Medal:-

Sl. No.	Name of the Officer	Lumpsum Grant
(1)	(2)	(3)
1.	Tmt. A.Alamelu, Technician, Regional Forensic Science Laboratory, Coimbatore.	Rs.5,000/- (Rupees Five thousand only)
2.	Tmt. N.P.Parameswari, Photographer, Forensic Sciences Department, Chennai.	Rs.7,500/- (Rupees Seven thousand and five hundred only)

DHEERAJ KUMAR,
Additional Chief Secretary to Government.

HOME DEPARTMENT

Declaration of newly formed Vanagaram Police Station in Greater Chennai Police, Medavakkam Police Station in Tambaram Police Commissionerate and Pudur Police Station in Avadi Police Commissionerate.

[G.O. Ms. No. 522, Home (Police - XIV), 16th September 2024, ஆவணி 31, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/HO/943/2024.—Under clause (u) of sub-section (1) of Section 2 of the Bharatiya Nagarik Suraksha Sanhita, 2023 (Central Act 46 of 2023), the Governor of Tamil Nadu hereby declares that with effect on and from the 16th day of September, 2024, the places specified in column (5) of the Schedule below shall be the Police Stations and that the local area specified in column (4) of the said Schedule shall cease to form part of the local area of the police station specified in column (3) and shall form part of the local area of the police station specified in column (5) thereof:-

THE SCHEDULE.

Serial Number	Name of the District	Police Station to which presently attached	Name of the Local Area		Police Station to which hereafter to be attached
			Mother village	Hamlets	
(1)	(2)	(3)	(a)	(b)	(5)
1.	Greater Chennai Police	T-4 Maduravoyal Police Station	Vanagaram	1. Vanagaram 2. Meetpar Nagar 3. Kurinji Nagar 4. Balaji Nagar 5. Kandasamy Nagar 6. Arunachala Nagar 7. Chennai Pura Nagar (Porur Garden Phase I&II) 8. Samayapuram 9. Om Sakthi Nagar 10. Kamatchi Amman Nagar 11. Vanagaram Mettu Kuppam 12. Subbu Lakshmi Nagar	T-5 Vanagaram Police Station

Serial Number (1)	Name of the District (2)	Police Station to which presently attached (3)	Name of the Local Area (4)		Police Station to which hereafter to be attached (5)
			Mother village (a)	Hamlets (b)	
				13. Jayaram Nagar 14. Anna Industrial Estate 15. Krishna Industrial Estate 16. Kandhamma Puram 17. Ganapathy Nagar 18. Swamy Vivekanandha Nagar 19. Odama Nagar 20. Kanni Amman Nagar 21. Rajeev Gandhi Nagar 22. Erikkarai 23. Sheik Maniyam 24. Dharma Raja Nagar 25. Rajeshwari Nagar 26. Ganesan Nagar 27. Ramasamy Nagar 28. J.P.Nagar 29. Kamadenu Nagar	
			Siva Bhootham	1. Siva Bhootham 2. Siva Bhootha Medu 3. Chettiyar Agaram 4. Sri Ram Nagar 5. Moorthi Nagar 6. Vijayalakshmi Nagar 7. T.V.K. Nagar 8. Rajjev Nagar	
			Noombal	1. Noombal 2. Thundalam 3. Thundalam Anna Nagar 4. Maruthi Nagar 5. Subbaiya Nagar 6. Nava Sakthi Nagar 7. I.C.L. Home Town 8. Judges Colony 9. Ashoka Nandavanam 10. Sheshi Nagar 11. Mookambigai Nandavanam 12. Pillayar Madam Thangal	
			Adayalammpatu	1. Adayalammpatu 2. Ganapathy Nagar 3. Kambar Nagar 4. Pananjalai Street	

Serial Number (1)	Name of the District (2)	Police Station to which presently attached (3)	Name of the Local Area (4)		Police Station to which hereafter to be attached (5)
			Mother village (a)	Hamlets (b)	
2	Tambaram Commissionerate	T14 Pallikaranai Police Station	Medavakkam	1. Medavakkam 2. VijiyaNagaram 3. Ranganathpuram 4. V.G.P. Puspa Nagar 5. Vadakkupattu Road 6. Neela Nagar 7. Vimala Nagar 8. Babu Nagar 9. Mambakkam Road 10. Sowmiya Nagar 11. Krishna Nagar 12. Veerapathiran Nagar 13. Radha Nagar 14. Ramaiah Nagar 15. Pudhu Nagar 16. India Pulls Homes 17. Esha Homes 18. Nesavalar Nagar 19. Pallavan Nagar 20. Kalai Koothadi Nagar 21. Ex-Service Man Colony	Medavakkam Police Station
			Kovilambakkam	1. Chakkaravarthi Nagar 2. Sathiya Nagar 3. Gandhi Nagar 4. MGR Nagar 5. OM Sakthi Nagar 6. Rose Nagar 7. Ponniamman Nagar	
			Nanmangalam	1. Pandian Nagar 2. Arunothaya Nagar 3. Vellaikkal 4. Veeramani Nagar 5. Manikanadan Nagar 6. Sidharth Nagar 7. Ponniamman Colony Street 8. Indira Nagar 9. Kamalam Nagar 10. Abinanthan Nagar 11. Vijayalakshmi Nagar	
3	Avadi Commissionerate	T1 Ambattur Police Station	Banu Nagar 1st to 33rd Avenue	1. East Balaji Nagar 2. West Balaji Nagar	Pudur Police Station

Serial Number (1)	Name of the District (2)	Police Station to which presently attached (3)	Name of the Local Area (4)		Police Station to which hereafter to be attached (5)
			Mother village (a)	Hamlets (b)	
			Pudur	1. Thirumalaipriya Nagar 2. Rajiv Gandhi Nagar 3. Sidhu Oragadam 4. Abiramapuram	
			Menambedu	1. Indira Nagar 2. Karukku	
			Kallikuppam	1. Gangai Nagar 2. Muthamizh Nagar 3. Moogambigai Nagar 4. Haji Nagar 5. Hindustan Motor Nagar 6. Indira Nagar 7. Murugambedu 8. Pasumpon Nagar 9. Arul Nagar	
			Surapet	1. Indira Nagar 2. Shanmugapuram 3. Sivaprakasam Nagar 4. Arul Nagar 5. Bharathidasan Nagar 6. Brindhavan Nagar 7. Mettur 8. Ezhil Nagar 9. J B Nagar	

DHEERAJ KUMAR,
Additional Chief Secretary to Government.

LABOUR WELFARE AND SKILL DEVELOPMENT
DEPARTMENT

Notifications under the Minimum Wages Act

Employment in Sanitary Napkins, Medical Quauze Items and Clothes for the medical field Inclusion in Part-I of the Schedule under the Act

Amendment to Notification

[G.O. Ms. No. 82, Labour Welfare and Skill Development (J2), 10th September 2024, ஆவணி 25, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/LWSD/944/2024.— In exercise of the powers conferred by section 27 of the Minimum Wages Act, 1948 (Central Act XI of 1948) the Governor of Tamil Nadu hereby makes the following amendment to Part – I of the Schedule to the said Act, the intention to do so having been previously published as required by the said section of the said Act.

AMENDMENT.

In the said Act, in the Schedule, in Part – I, after the expression “94. Employment in Home Textiles, that is to say, Bed room Textiles, Bath room Textiles, Living room Textiles, Decorative Textiles, Kitchen Textiles and the like items”, the

expression, “95. Employment in Sanitary Napkins, Medical Quauze Items and Clothes for the medical field” shall be added.

Revision of minimum rates of wages for the employment in Food Processing Industry under the Act.

[G.O. (2D) No. 73, Labour Welfare and Skill Development (J1), 10th September 2024, ஆவணி 25, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No.II(2)/LWSD/945/2024.— In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of Section 3 and sub-section (2) of Section 5 of the Minimum Wages Act, 1948 (Central Act XI of 1948) and in supersession of the Labour and Employment Department Notification No. II(2)/LE/487/2019 published at pages 551 to 554 of Part II-Section 2 of the *Tamil Nadu Government Gazette*, dated the 26th June 2019, the Governor of Tamil Nadu, after consultation with the Advisory Board, hereby revises the minimum rates of wages payable to the classes of employees in the Employment in Food Processing Industry in the State of Tamil Nadu as specified in column (1) of the Schedule below, as specified in the corresponding entries in columns (2) and (3) thereof, the draft of the same having been previously

published as required by clause (b) of Sub-section (1) of section 5 of the said Act.

2. This Notification shall come into force with effect on and from the date of its publication in the *Tamil Nadu Government Gazette*.

THE SCHEDULE.

Employment in Food Processing Industry.

Serial Number.	Classes of Employees.	Minimum rates of basic wages.	
		Zone-A	Zone - B
		(Rs.P.) (Per Month)	(Rs.P.) (Per Month)
(1)	(2)	(3)	(4)
I. COMMON CATEGORIES:			
(1)	Manager	8892.00	8735.00
(2)	Chemist	7806.00	7705.00
(3)	Supervisor	7705.00	7604.00
(4)	Accountant		
(5)	Cashier		

(6)	Clerk	7588.00	7502.00
(7)	Collection Clerk		
(8)	Typist		
(9)	Sales Incharge		
(10)	Store keeper	7514.00	7428.00
(11)	Booking / Delivery Clerk		
(12)	Sales Assistant / Bill Clerk		
(13)	Driver	7270.00	7196.00
(14)	Office Boy / Delivery Boy		
(15)	Security Guard / Watchman		
(16)	Sweeper / Scavenger		

Serial Number.	Classes of Employees. (1)	Minimum rates of basic wages.			
		Zone-A (2)		Zone - B (3)	
		Daily rated (a)	Monthly rated (b)	Daily rated (a)	Monthly rated (b)
		(Rs. P.)	(Rs. P.)	(Rs. P.)	(Rs. P.)
II. SPECIAL CATEGORIES:					
A. Pickles and Masala Powder Manufacture:					
(1)	Cutter	288.00	7513.00	283.00	7438.00
(2)	Mixer				
(3)	Powdering and Mixing				
(4)	Helper	280.00	7266.00	277.00	7212.00
(5)	Cleaner				
(6)	Packer				
B. Fruit Jam and Pulp Manufacture:					
(1)	Mechanic	320.00	8341.00	315.00	8189.00
(2)	Generator Operator	288.00	7513.00	285.50	7438.00
(3)	Boiler Operator				
(4)	Scamer Operator				
(5)	Mixer / Cutter				

Serial Number.	Classes of Employees. (1)	Minimum rates of basic wages.			
		Zone-A (2)		Zone - B (3)	
		Daily rated (a)	Monthly rated (b)	Daily rated (a)	Monthly rated (b)
		(Rs. P.)	(Rs. P.)	(Rs. P.)	(Rs. P.)
(6)	Cleaner	278.50	7290.00	277.00	7212.00
(7)	Sorter				
(8)	Helper				
(9)	Loading and Unloading				
	C. Ice Cream Manufacture:				
(1)	Mix Room Operator	320.00	8341.00	315.00	8189.00
(2)	Freezer Operator				
(3)	Mechanic				
(4)	Electrician	297.00	7740.00	293.00	7626.00
(5)	Carpenter				
(6)	Tinker				
(7)	Cold Room Boy	288.00	7513.00	283.00	7438.00
(8)	Cleaning Room Boy				
(9)	Helper	278.50	7290.00	277.00	7212.00
	D. Vermicelly Manufacture:				
(1)	Foreman	297.00	7740.00	293.00	7626.00
(2)	Packer	278.50	7290.00	277.00	7212.00
(3)	General Worker				
	E. Coconut Products Manufacture:				
(1)	Machine Operator	320.00	8341.00	315.00	8189.00
(2)	Peeler	297.00	7740.00	293.00	7626.00
(3)	Cracker				
(4)	General Worker	278.50	7290.00	277.00	7212.00
	F. Groundnut Cakes Manufacture:				
(1)	Cutter	288.00	7513.00	283.00	7438.00
(2)	Master				
(3)	Packer	278.50	7290.00	277.00	7212.00
	G. Milk Gova Manufacture:				
(1)	Gova Maker	320.00	8341.00	315.00	8189.00
(2)	Packer	278.50	7290.00	277.00	7212.00
	H. Sweets and Snacks Manufacture:				
(1)	Sweet Master	320.00	8341.00	315.00	8189.00
(2)	Purchaser	297.00	7740.00	293.00	7626.00
(3)	Production Assistant				
(4)	Packer	286.50	7513.00	283.00	7438.00
(5)	Cleaner	278.50	7290.00	277.00	7212.00

Explanations.- (1) Classification of Zones :

Zones A and B shall comprise the following areas:

(1) Zone A : All Municipal Corporations.

(2) Zone B : All areas other than the areas of Municipal Corporations.

(2) Dearness Allowance.- In addition to the minimum rates of basic wages fixed above the employees shall be paid dearness allowance as indicated below:-

(i) The dearness allowance is linked to the Average Chennai City Consumer Price Index for the year 2010, that is 161 points (with base 2001=100) and for every raise of one point over and above 161 points, an increase of Rs.44.65 (Rupees Forty four and Paise Sixty five only) per month shall be paid as dearness allowance.

(ii) The dearness allowance shall be calculated on the first April of every year on the basis of the average of the indices for the preceding twelve months, that is from January to December.

(iii) The first calculation shall be effective from the date of publication of this Notification in the *Tamil Nadu Government Gazette* based on the Average Chennai City Consumer Price Index Number for the previous year.

(3) (i) To arrive at the daily rate of wages, the monthly rate of wages shall be divided by 26.

(ii) To arrive at the monthly rate of wages, the daily rate of wages shall be multiplied by 30.

(4) Where the nature of work is the same, no distinction in the payment of wages shall be made in the case of male and female employees.

(5) Wherever the existing wages are higher than the minimum wages fixed herein, the existing wages shall be continued to be paid.

Revision of minimum rates of wages for the employment in Neera Tapping under the Act.

[G.O. (2D) No. 74, Labour Welfare and Skill Development (J1), 10th September 2024, ஆவணி 25, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/LWSD/946/2024.— In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of Section 3 and sub-section (2) of Section 5 of the Minimum Wages Act, 1948 (Central Act XI of 1948) and in supersession of the Labour and Employment Department Notification No.II(2)/LE/562/2019 published at pages 664 - 665 of Part II-Section 2 of the *Tamil Nadu Government Gazette*, dated the 10th July 2019, the Governor of Tamil Nadu, after consultation with the Advisory Board, hereby revises the minimum rates of wages payable to the classes of employees in the employment in Neera Tapping in the State of Tamil Nadu specified in column (2) of the Schedule below, as specified in the corresponding entries in column (3) thereof, the draft of the same having been previously published as required by clause (b) of sub-section (1) of Section 5 of the said Act.

2. This Notification shall come into force with effect on and from the date of its publication in the *Tamil Nadu Government Gazette*.

THE SCHEDULE.

Employment in Neera Tapping.

Serial Number.	Classes of employees.	Minimum rates of basic wages per day. (Rs.)
(1)	(2)	(3)
1.	Jaggery Maker.	491.00
2.	Helper.	491.00
3.	Neera Tapper.	527.00

Explanations.- (1) Dearness Allowance.- In addition to the minimum rates of basic wages fixed above, the employees shall be paid dearness allowance as indicated below:-

(i) The dearness allowance is linked to the Average Chennai City Consumer Price Index Number for the year 2010, that is 161 points (with base 2001=100) and for every raise of one point over and above 161 points, an increase of Rs.3.04 (Rupees Three and Four paise) per day shall be paid as dearness allowance.

(ii) The dearness allowance shall be calculated every year on the first April on the basis of the average of the indices for the preceding twelve months, that is from January to December.

(iii) The first calculation shall thus be effective from the date of publication of this Notification in the *Tamil Nadu Government Gazette* based on the average of Chennai City Consumer Price Index for the previous year.

(2) Where the nature of work is the same, no distinction in the payment of wages shall be made between men and women employees.

(3) To arrive at monthly rates of wages, the daily wages shall be multiplied by 30.

(4) Wherever the existing wages are higher than the minimum wages fixed herein, the existing wages shall be continued to be paid.

Revision of minimum rates of wages for the employment in Aerated Water Manufactory under the Act.

[G.O. (2D) No. 75, Labour Welfare and Skill Development (J1), 10th September 2024, ஆவணி 25, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/LWSD/947/2024.— In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of Section 3 and sub-section (2) of Section 5 of the Minimum Wages Act, 1948 (Central Act XI of 1948) and in supersession of the Labour and Employment Department Notification No.II(2)/LE/97/2019, published at pages 114 and 115 of Part II-Section 2 of the *Tamil Nadu Government Gazette*, dated the 23rd January

2019, the Governor of Tamil Nadu, after consultation with the Advisory Board, hereby revises the minimum rates of wages payable to the classes of employees in the Employment in Aerated Water Manufactory, in the State of Tamil Nadu specified in column (1) of the Schedule below, as specified in the corresponding entries in column

(2) thereof, the draft of the same having been previously published as required by clause (b) of sub-section (1) of Section 5 of the said Act.

2. This Notification shall come into force with effect on and from the date of its publication in the *Tamil Nadu Government Gazette*.

THE SCHEDULE.

Employment in Aerated Water Manufactory.

Classes of Employees. (1)	Minimum Rates of Basic Wages. Rs. P. (2)		
	Zone-A	Zone-B	Zone-C
	(Per Day)		
Cottage Units:			
(1) General Workers	239.50	231.00	227.00
(2) Helpers	234.50	228.00	220.00
Semi-Automatic Units:			
(1) Chemist	288.00	281.00	275.00
(2) Supervisor/Maistry	275.00	267.00	260.50
(3) Mechanic	260.50	253.00	247.00
(4) Fitter	260.50	253.00	247.00
(5) Electrician	260.50	253.00	247.00
(6) Bottle Filler/Machine Operator	257.00	248.00	242.00
(7) Bottle Washing	248.00	239.50	234.50
(8) Helper			
(9) Loading and Unloading			
Automatic Units:			
	(Per Month)		
(1) General Manager	11303.00	10764.00	10495.00
(2) Production Manager	11032.00	10495.00	10229.00
(3) Chief Chemist / Quality Controlling Inspector	10764.00	10229.00	9957.00
(4) Shift Engineer / Production Engineer	10764.00	10229.00	9957.00
(5) Foreman / Supervisor / Boiler Operator / Mechanic / Production Assistant	8614.00	8076.00	7805.00
	(Per Day)		
(6) Electrician	281.00	268.50	260.50
(7) Fitter	281.00	268.50	260.50
(8) Loading and Unloading	275.50	260.50	253.00
(9) Helper	275.50	260.50	253.00
Administrative Staff:			
	(Per Month)		
(1) Manager	8614.00	8076.00	7805.00
(2) Cashier/Accountant	8345.00	7805.00	7538.00
(3) Clerk / Typist	7270.00	7000.00	6731.00
(4) Driver	7270.00	7000.00	6731.00
(5) Attender / Peon / Watchman / Sweeper	7000.00	6779.00	6193.00

Explanation.- (1) Classification of Zones.- Zones A, B and C shall comprise the following areas:

- (1) Zone - A - Corporations
- (2) Zone - B - All types of Municipalities
- (3) Zone - C - Areas other than those mentioned in Zone 'A' & Zone 'B'

(2) Dearness Allowance : In addition to the above minimum rates of basic wages, the employees shall be paid dearness allowance as follows:-

(i) The dearness allowance is linked to the Average Chennai City Consumer Price Index for the year 2010, that is, 161 points (with base 2001=100) and for every raise of one point over and above 161 points, Rs.38.45 (Rupees thirty eight and paise forty five only) per month shall be paid as dearness allowance.

(ii) The dearness allowance shall be calculated from the first April of every year on the basis of the average of the consumer price indices of the preceding twelve months, that is, from January to December.

(iii) The first calculation of dearness allowance shall be effective from the date of publication of this Notification in the *Tamil Nadu Government Gazette* based on the Average Chennai City Consumer Price Index Number of the previous year.

(3) Where the nature of work is the same, no distinction in the payment of wages shall be made in the case of men and women employees.

(4) (i) To arrive at daily wages, the monthly wages shall be divided by 26.

(ii) To arrive at monthly wages, the daily wages shall be multiplied by 30.

(5) Wherever the existing wages are higher than the minimum wages fixed herein, the existing wages shall be continued to be paid.

Revision of minimum rates of wages for the employment in any Oil Mill under the Act.

[G.O. (2D) No. 76, Labour Welfare and Skill Development (J1), 10th September 2024, ஆவணி 25, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/LWSD/948/2024.— In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of Section 3 and sub-section (2) of section 5 of the Minimum Wages Act, 1948 (Central Act XI of 1948) and in supersession of the Labour and Employment Department Notification No. II(2)/LE/564/2019, published at pages 666 - 667 of Part II—Section 2 of the *Tamil Nadu Government Gazette*, dated the 10th July 2019, the Governor of Tamil Nadu, after consultation with the Advisory Board, hereby revises the minimum rates of wages payable to the classes of employees in the employment in any Oil Mill in the State of Tamil Nadu specified in column (1) of the Schedule below, as specified in the corresponding entries in column

(2) thereof, the draft of the same having been previously published as required by clause (b) of sub-section (1) of Section 5 of the said Act.

2. This Notification shall come into force with effect on and from the date of its publication in the *Tamil Nadu Government Gazette*.

THE SCHEDULE.

Employment in any oil mill.

Classes of Employees.		Minimum rates of basic wages. (Rs. P.)
(1)		(2)
I. Staff:		
(1)	Clerk.	7584.00 per month.
(2)	Time-Keeper.	
(3)	Cashier.	
(4)	Typist.	
(5)	Peon.	7382.00 per month.
(6)	Office Boy.	7149.00 per month.
(7)	Watchman.	7481.00 per month.
II. Skilled:		
(1)	Electrician.	291.00 per day.
(2)	Engine Driver/Operator.	
(3)	Expeller Maistry/Supervisor.	
(4)	Carpenter/Blacksmith.	288.00 per day.
(5)	Fitter/Mechanic.	286.00 per day.
(6)	Boiler Man.	288.00 per day.
(7)	Rotary Man.	286.00 per day.

Provided that in case of Rotary man, if the wages are paid on piece rate basis, they shall be paid at Rs.75.20 per bag of 80 kilograms of groundnut seeds and at Rs.92.25 per bag of 75 kilograms of gingelly seeds.

(8)	Pint Man.	286.00 per day.
-----	-----------	-----------------

Provided that in case of Pint man, if the wages are paid on piece rate basis, they shall be paid at Rs.98.45 per bag of 80 kilograms of groundnut seeds and at Rs.115.50 per bag of 75 kilograms of gingelly seeds.

(9)	Tinker.	8.25 per tin
-----	---------	--------------

(inclusive of materials to be brought by the employees)

(10)	Refinery Operator.	8699.00 per month.
(11)	Solvent Extraction Plant Operator.	
III. Unskilled :		
(1)	Sweeper.	269.00 per day.
(2)	Cake Carrier.	
(3)	Mazdoor.	
(4)	Decorticator (Groundnut carrier, husk carrier, gunny bag filler, gunny bag stitcher).	277.00 per day.
(5)	Winnower.	279.00 per day.
(6)	Expeller Attender.	
(7)	Oil Packer.	
(8)	Boiler Attender.	

Explanation.- (1) Dearness Allowance.- In addition to the minimum rates of basic wages fixed above, the employees shall be paid dearness allowance as indicated below:-

(i) The dearness allowance is linked to the Average Chennai City Consumer Price Index for the year 2010, that is 161 points (with base 2001=100) and for every raise of one point over and above 161 points, an increase of Rs.44.40 (Rupees Forty four and paise forty only) per month shall be paid as dearness allowance.

(ii) The dearness allowance shall be calculated every year on the first April on the basis of the average of the indices for the preceding twelve months, that is from January to December.

(iii) The first calculation shall thus be effective from the date of publication of this Notification in the *Tamil Nadu Government Gazette*, based on the Average Chennai City Consumer Price Index of the previous year.

(2) Where the nature of work is the same, no distinction in the payment of wages shall be made between men and women employees.

(3) (i) To arrive at daily rates of wages, the monthly wages shall be divided by 26.

(ii) To arrive at monthly rates of wages, the daily wages shall be multiplied by 30.

(4) Wherever the existing wages are higher than the minimum wages fixed herein, the same shall be continued to be paid.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை

Disputes between Workmen and Managements referred to Industrial Tribunal for Adjudication

திருவள்ளூர் டெக்ஸ்டைல்ஸ் (பி) லிமிடெட், இராசிபுரம்

[அரசாணை (டி) எண். 627, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு(டி1)த் துறை, 23 ஆகஸ்ட் 2024, ஆவணி 7, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No.II(2)/LWSD/949/2024.—திருவள்ளூர் டெக்ஸ்டைல்ஸ் (பி) லிமிடெட், இராசிபுரம் என்ற நிருவாகத்திற்கும், சேலம் ராஜாஜி மாவட்ட பஞ்சாலை அண்ணா தொழிலாளர் சங்கம் இராசிபுரம் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சாராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தகராறை எழுவினாவுடன் சென்னை, தொழிற்சார்ப்பாயத்தின் தீர்விற்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம் ஆண்டு தொழிற்சாராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, மேற்சொன்ன தகராறை கீழ்க்காணும் எழுவினாவுடன் சென்னை, தொழிற் சார்ப்பாயத்தின் தீர்விற்காக அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

திருவள்ளூர் டெக்ஸ்டைல்ஸ் (பி) லிமிடெட், என்ற நிறுவனம் கடந்த 23.05.2022 அன்று முதல் சட்டவிரோதமாக முன்னறிவிப்பின்றி ஆலையின் உற்பத்தியை நிறுத்தி தொழிலாளர்களுக்கு பணிவழங்காமல் உள்ளதை தவிர்த்து மீண்டும் ஆலையை இயக்க தொழிலாளர்களுக்கு பணிவழங்க வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சாராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளக்குமாறு சென்னை தொழிற்சார்ப்பாயம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

[அரசாணை (டி) எண். 628, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு(டி1)த் துறை, 23 ஆகஸ்ட் 2024, ஆவணி 7, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No.II(2)/LWSD/950/2024.—நிருவாகம் திருவள்ளூர் டெக்ஸ்டைல்ஸ் (பி) லிமிடெட், இராசிபுரம் என்ற நிருவாகத்திற்கும், சேலம் ராஜாஜி மாவட்ட பஞ்சாலை அண்ணா தொழிலாளர் சங்கம், இராசிபுரம் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சாராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; மேற்சொன்ன தகராறை எழுவினாவுடன் தொழிற்சார்ப்பாயத்தின் தீர்விற்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம் ஆண்டு தொழிற் சாராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, மேற்சொன்ன தகராறை கீழ்க்காணும் எழுவினாவுடன் சென்னை தொழிற் சார்ப்பாயத்தின் தீர்விற்காக அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

திருவள்ளூர் டெக்ஸ்டைல்ஸ் (பி) லிமிடெட், ராசிபுரம் என்ற நிருவாகம் மனுதாரர் தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு 8.33% போனஸ் வழங்கவேண்டும் என்ற மனுதாரர் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு சென்னை தொழிற்சங்கப் பேரவைக்குக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கிண்டி மெஷின் டீல்ஸ் லிமிடெட், சென்னை

[அரசாணை (டி) எண். 633, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (அ)2த் துறை, 27 ஆகஸ்ட் 2024, ஆவணி 11, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No.11(2)/LWSD/951/2024.— சென்னை கிண்டி மெஷின் டீல்ஸ் லிமிடெட் நிர்வாகத்திற்கும் சென்னை, இன்ஜினியரிங் எலக்ட்ரானிக்ஸ் & ஜெனரல் ஓர்க்கர்ஸ் யூனியனுக்குமிடையே தொழிற்சங்கம் எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தொழிற்சங்கத்தில் உள்ள கோரிக்கைகளை சென்னை, தொழிற் தீர்ப்பாயத்தின் தீர்விற்கு அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, இத்தகராறை கீழ்க்காணும் எழுவினாக்களுடன் சென்னை, தொழிற் தீர்ப்பாயத்தின் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினாக்கள்**கோரிக்கை எண். 1**

தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தில் ரூ.5,000/- உயர்த்தி அளிக்க வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண். 2

தொழிலாளர்களுக்கு அட்டவணை 1-ல் குறிப்பிட்டுள்ள முறையில் கிரேடு அளித்து சர்வீஸ் அடிப்படையில் அந்த கிரேடுகளுக்கு உள்ள அடிப்படை சம்பளம் மற்றும் ஆண்டு ஊதிய உயர்வும், அட்டவணை 2-ல் குறிப்பிட்டுள்ளவாறு திறன்நிலை மாறுவதற்கான காலம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்

அட்டவணை 1

ஹைப்லி ஸ்கில்டு	20000	600	23000	800
	27000	1000	32000	1200
	38000	1400	45000	1600
ஸ்கில்டு	17000	500	20000	650
	23250	800	20000	650
	32000	1100	37500	1250

செமிஸ்கில்டு	14000	400	16000	500
	18500	600	21500	700
	25000	800	29000	900
ஆப்ரேட்டர்	12000	300	13500	375
	15375	450	17625	525
	20250	600	23250	675

அட்டவணை 2

Skill level	For ITI/Diploma	For No ITI
Semi Skilled	From 0 year to 5 year	From 0 year to 7 year
Skilled	From 6 year to 15th year	From 7 year to 17th year
Highly Skilled	From 16th year	From 17th year
Operator	to 5 years	semi skilled

கோரிக்கை எண். 3

B.E., B.Tech, Diploma, Degree படித்தவர்களுக்கு ஸ்பெஷல் கிரேட் நிர்ணயம் செய்து ஆண்டுதோறும் ஊதிய உயர்வாக ரூ.1000/- வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண். 4

தொழிலாளர்களுக்கு மாறும் அகவிலைப்படியாக 1982 ஆம் ஆண்டை அடிப்படையாக கொண்டு 1000 புள்ளிக்குமேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் ரூ.14அளிக்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண். 5

வீட்டு வாடகைப் படியாக அடிப்படை சம்பளம் மற்றும் பஞ்சப்படியில் 50% தொகை அளிக்க வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண். 6

இரவு நேர பணிக்கு வரும் தொழிலாளர்களுக்கு இரவு பணி படியாக நாளொன்றுக்கு ரூ.150/- மற்றும் பர்னஸ் (Furnace) படியாக ரூ.200/- வழங்க கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண். 7

தொழிலாளர்களுக்கு சலவைப் படியாக மாதம் ரூ.500/- வழங்க வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண். 18

போக்குவரத்து படியை உயர்த்தி மாதந்தோறும் ரூ.2000/- அளிக்க கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண். 20

தற்போது வழங்கப்பட்டு வரும் மெடிக்கல் அலவன்ஸ் தொகையை உயர்த்தி ஒரு மாதத்தின் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படிக்கு சமமாக வழங்க கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண். 24

டெக்னிகல் படித்த தொழிலாளருக்கு வருடம் ஒன்றிற்கு ரூ.20/- வீதமும், டெக்னிகல் அல்லாத தொழிலாளருக்கு ரூ.15/- வீதமும் கணக்கிட்டு அவரவருக்கு சர்வீஸ் வெயிட்டேஜ் வழங்க வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண். 35

சர்வீஸ் பணிக்காக வெளியில் செல்லும் தொழிலாளருக்கு வழங்கப்படும் உணவுப்படியை உயர்த்தி ரூ.600/- ஆக வழங்க கோரும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண். 36

தொழிற்சாலையில், வெல்டிங் மற்றும் இண்டக்ஸன் ஹூடனின் செக்ஷன்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஹிட் அலவன்ஸாக மாதம் ஒன்றிற்கு ரூ.400/- அல்லது ஒரு கிலோ பூஸ்ட் வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம் தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக் கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு சென்னை, தொழிற் தீர்ப்பாயம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Disputes between Workmen and Managements referred to Labour Courts for Adjudications

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) லிமிடெட், காஞ்சிபுரம் மண்டலம்

[அரசாணை (டி) எண். 635, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (அ2)த் துறை, 27 ஆகஸ்ட் 2024, ஆவணி 11, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No.II(2)/LWSD/952/2024.—காஞ்சிபுரம் மண்டலம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) லிமிடெட் நிர்வாகத்திற்கும் காஞ்சிபுரம், அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்;

மேற்சொன்ன தொழிற்சாலைகளில் உள்ள கோரிக்கையை காஞ்சிபுரம், தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்விற்கு அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10 (1) (c) பிரிவிலும், 10 (1) (d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, இத்தகராறை கீழ்க்காணும் எழுவினாவுடன் காஞ்சிபுரம், தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

திரு. தமிழ்செல்வன், தொழில்நுட்பம், (பணி எண்.STM 20611) என்பவருக்கு வருடாந்திர ஊதிய உயர்வினை ஆறு மாத காலத்திற்கு தற்காலிகமாக தள்ளி வைத்து நிர்வாகம் பிறப்பித்த எண். 268/ச12/தநா.அபோ.ச. (விழு) லிட்.கா.ம. 2019, நாள் 20.05.2020 என்ற உத்தரவினை ரத்து செய்து பணி உயர்வு மற்றும் பணப்பலன்களை அளிக்க கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

மேலும், 1947 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் 10 (2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக் கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, காஞ்சிபுரம், தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை) லிமிடெட், கோயம்புத்தூர்

[அரசாணை (டி) எண். 649, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (டி1)த் துறை, 30 ஆகஸ்ட் 2024, ஆவணி 14, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No.II(2)/LWSD/953/2024.—தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை) லிமிடெட், கோயம்புத்தூர் என்ற நிர்வாகத்திற்கும், தமிழ் போக்குவரத்து பொது தொழிற்சங்கம், ஈரோடு என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கம், ஈரோடு என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கம், ஈரோடு என்று அரசு கருதுவதாலும்; மேற்சொன்ன தகராறை எழுவினாவுடன் கோயம்புத்தூர் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்விற்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(C) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, மேற்சொன்ன தகராறை கீழ்க்காணும் எழுவினாவுடன், கோயம்புத்தூர் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்விற்காக அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

மதுரைத் தொழிற்சங்கத்தின் உறுப்பினர் திரு B. வினோத் என்ற நடத்துநருக்கு (ப.எண்.சி27554) நிருவாகம் வழங்கிய 30.03.2022 தேதியிட்ட உத்தரவை நீக்கவே செய்து, அதன் அடிப்படையில் இரண்டு வருட காலத்திற்கு பின்தொடர்ச்சியுடன் தள்ளி வைக்கப்பட்டுள்ள வருடாந்திர ஊதிய உயர்வை பின்னீட்டு பலன்களுடன், வழங்க வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக் கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்வு அளிக்குமாறு கோயம்புத்தூர் தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

[அரசாணை (டி) எண். 650, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (டி1)த் துறை, 30 ஆகஸ்ட் 2024, ஆவணி 14, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No.II(2)/LWSD/954/2024.—தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை) லிமிடெட், கோயம்புத்தூர் என்ற நிர்வாகத்திற்கும், தமிழ் போக்குவரத்து பொது தொழிற்சங்கம், ஈரோடு என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கம், ஈரோடு என்று அரசு கருதுவதாலும்; மேற்சொன்ன தகராறை எழுவினாவுடன் கோயம்புத்தூர் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்விற்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(C) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, மேற்சொன்ன தகராறை கீழ்க்காணும் எழுவினாவுடன், கோயம்புத்தூர் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்விற்காக அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

மனுதாரர் திரு M. ரமேஷ்குமார் என்ற ஓட்டுநருக்கு (பணி எண் சி25097) ஆண்டு ஊதிய உயர்வினை ஒரு வருட காலத்திற்கு பின்தொடர்ச்சியுடன் தள்ளி வைத்து நிருவாகம், பிறப்பித்த 30.03.2022 நாளிட்ட உத்தரவை இரத்து செய்து தற்காலிக வேலை நீக்கத்தில் இருந்த 21.01.2020 முதல் 19.02.2020 வரையிலான 30 நாட்களை விடுப்பாக கருதவும் என்ற உத்தரவினை ரத்து செய்து அதனால் கிடைக்கக்கூடிய பின்னீட்டு பலன்களை நிருவாகம், வழங்க வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கங்களின் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ். இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்வு அளிக்காமாறு கோயம்புத்தூர் தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

[அரசாணை (டி) எண். 651, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (டி)த் துறை, 30 ஆகஸ்ட் 2024, ஆவணி 14, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No.11(2)/LWSD/955/2024.—தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை) லிமிடெட், கோயம்புத்தூர் என்ற நிர்வாகத்திற்கும், தமிழ் போக்குவரத்து பொது தொழிற்சங்கம், ஈரோடு என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கம் எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; மேற்சொன்ன தகராறை எழுவினாவுடன் சேலம் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்விற்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கங்களின் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(C) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, மேற்சொன்ன தகராறை கீழ்க்காணும் எழுவினாவுடன், சேலம் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்விற்காக அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

மனுதாரர் திரு பி. சேகர் என்ற நடத்துநருக்கு (பணி எண் C40828) 22.10.2021 முதல் 28.10.2021 வரையிலான 07 நாட்கள் ஆய்வுசென்னை மருத்துவ விடுப்பாக பதிவு செய்து, இழப்புகளை சரிசெய்து தரவேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கங்களின் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ். இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்வு அளிக்காமாறு சேலம் தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Faiveley Transport A Webtec Company Limited, Hosur

[அரசாணை (டி) எண். 652, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (டி)த் துறை, 30 ஆகஸ்ட் 2024, ஆவணி 14, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No.11(2)/LWSD/956/2024.—Faiveley Transport A Webtec Company Limited, Hosur என்ற நிர்வாகத்திற்கும், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (Faiveley Transport A Webtec Company Limited, Hosur) கிளைச் சங்கம் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கம் எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தகராறை எழுவினாவுடன்

ஓசூர் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்விற்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கங்களின் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, இத்தகராறை கீழ்க்காணும் எழுவினாவுடன் ஓசூர் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

தொழிற்சாலையில் நேரடி உற்பத்தியில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஈடுபடுத்தப்பட்ட கீழ்க்கண்ட பணியாளர்களது பணியினை நிரந்தரம் செய்து, உரிய சலுகைகளை வழங்குமாறு கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா?ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

வ.எண்.	தொழிலாளர்களின் பெயர்கள்
1.	திரு. க. சந்தோஷ்குமார்
2.	திரு. த. பழனிவேல்
3.	திரு. ப.கண்ணன்
4.	திரு. இரா. சங்கர்
5.	திரு. ஆ.உலகநாதன்
6.	திரு.ர. சுரேஷ்பாண்டியன்
7.	திரு. மு. சாம்ராஜ்
8.	திரு. மு. முனிராஜ்
9.	திரு. மா.ரமேஷ்
10.	திரு. ல. அருண்மொழி
11.	திரு. கோ. கார்த்திக்
12.	திரு. வெ. கோவிந்தராசு
13.	திரு. பொ. புருஷோத்தமன்
14.	திரு. ஏ. நித்தியானந்தன்
15.	திரு. டி. கிரிஜேஷ்கவுடா
16.	திரு. ஏ. ஹீகாந்த்
17.	திரு. வி. சீனிவாசன்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கங்களின் சட்டத்தின் 10 (2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்வு அளிக்காமாறு ஓசூர் தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

எஸ்.ஜி.பாலகிருஷ்ணன் & பிரதர்ஸ் லிமிடெட், அன்னூர் பிளாண்ட், கோயம்புத்தூர்

[அரசாணை (டி) எண். 653, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (டி)த் துறை, 30 ஆகஸ்ட் 2024, ஆவணி 14, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No.11(2)/LWSD/957/2024.—கோயம்புத்தூர் மாவட்டம், எஸ்.ஜி.பாலகிருஷ்ணன் & பிரதர்ஸ் லிமிடெட், அன்னூர் பிளாண்ட், என்ற நிர்வாகத்திற்கும், கோயம்புத்தூர் டிஸ்ட்ரிப்ட் ஜெனரல் இன்ஜினியரிங் & மெக்கானிக்கல் ஓர்க்கர்ஸ் யூனியன் (CITU) என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கம் எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; மேற்சொன்ன தகராறை எழுவினாவுடன் கோயம்புத்தூர் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்விற்காக அனுப்புவது அவசியமென்று

தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (முத்திய சட்டம் XIV/1947) 10(1)(C) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, மேற்சொன்ன தகராறை கீழ்க்காணும் எழுவினாவுடன் கோயம்புத்தூர் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்விற்காக அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

தொழிற்சங்க உறுப்பினர்களை நிருவாகம் தாங்கள் பணிபுரிந்த அன்னார் கணேசபுரம் யூனிட்டிலிருந்து எல்லப்பாளையத்தில் அமைந்துள்ள அன்னார் யூனிட் - II என்ற நிறுவனத்திற்கு தங்கள் விருப்பமின்றியும் நிலையானகளுக்கு முரணாகவும் இடமாற்றம் (Transfer) செய்துள்ளதை விலக்கிக் கொள்ள வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் 10 (2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்வு அளிக்காமலும் கோயம்புத்தூர் தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம், சென்னை

[அரசாணை (டி) எண். 656, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (அ)த் துறை, 4 செப்டம்பர் 2024, ஆவணி 19, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No.II(2)/LWSD/958/2024.—தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம், சென்னை என்ற நிர்வாகத்திற்கும் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் ஊழியர்கள் முன்னேற்ற சங்கத்திற்குமிடையே தொழிற் தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தொழிற் தகராறில் உள்ள கோரிக்கைகளில் கீழ்க்காணும் கோரிக்கை எண்கள் 1, 3, 4 மற்றும் 5 (4 கோரிக்கைகள்) ஆகியவற்றை சென்னை, தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்விற்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (முத்திய சட்டம் XIV/1947) 10(1)(C) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, இத்தகராறை கீழ்க்காணும் எழுவினாக்களுடன், சென்னை, தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்விற்காக அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினாக்கள்

கோரிக்கை எண்.1

தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் பணியாளர்கள் 31.12.2021-ல் பெறுகின்ற அடிப்படை ஊதியம் மற்றும் அதே நாளில் உள்ள விலைவாசிப்படி ஆகியவற்றின் கூடுதல் தொகையில் 80% உயர்வு அளித்து வரும் தொகையினை புதிய அடிப்படை ஊதியமாக 01.01.2022-ல் நிர்ணயித்தும், புதிய காலமுறை ஊதிய விகிதங்கள் கீழ்க்கண்டவாறு அமுல்படுத்திட வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

01.01.2022 முதல் புதிய காலமுறை ஊதிய விகிதங்கள்

வ. எண்	பதவியின் பெயர்	புதிய ஊதிய விகிதங்கள் ரூ.	தற்போதுள்ள ஊதிய விகிதங்கள் ரூ.
1.	(i) அலுவலக உதவியாளர், (ii) காவலர், (iii) கிளினர், (iv) ஆலை உதவியாளர், (v) பதிவுரு எழுத்தர், (vi) ஆய்வக உதவியாளர் (vii) உதவுநர்	21,000/- to 50,000/-	12,000/- to 50,000/-
2.	(i) உதவியாளர், சுருக்கெழுத்தர் (ii) ஓட்டுநர், (iii) மின்னாளர், (iv) பொருத்துநர்/பற்றவைப்பவர் (Fitter/Welder), (v) இரும்பு கடைப்பவர் (Turner)	26,000/- to 80,000/-	15,000/- to 62,000/-
3.	(i) முதுநிலை உதவியாளர், (ii) ஆலை இயக்குநர், (iii) இள நிலை வேதியர்	30,000/- to 93,000/-	17,000/- to 65,000/-
4.	(i) கணக்காளர் (ii) வேதியர்	36,000/- to 1,00,000/-	20,000/- to 70,000/-
5.	உதவி மேலாளர், உற்பத்தி மேலாளர்	39,000/- to 1,20,000/-	22,000/- to 75,000/-
6.	மேலாளர், தலைமை அலுவலகம், பாமணி, குளிர்பதனக் கிடங்கு, மண்டல மேலாளர்கள்	43,000/- to 1,30,000/-	24,000/- to 95,000/-
7.	துணைப் பொது மேலாளர் (உரம்)	54,000/- to 1,60,000/-	30,000/- to 1,05,000/-
8.	துணைப் பொது மேலாளர் (நிதி மற்றும் கணக்கு)	54,000/- to 1,70,000/-	30,000/- to 1,70,000/-
9.	பொது மேலாளர் (நிதி மற்றும் கணக்கு)	90,000/- to 3,20,000/-	61,900/- to 1,96,700/-

கோரிக்கை எண்.3

இணையம் பணியாளர்களுக்கு ஊதிய மாற்றத்தில் 01.01.2022 முதல் அடிப்படை ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்ட பின்னர், அரசுப் பணியாளர்களுக்கு அறிவிக்கப்படும் அகவிலைப்படியினை புதிய அடிப்படை ஊதியத்தில் கணக்கிட்டு வழங்கிடவும், அகவிலைப்படி நிலுவையினை 01.01.2022-க்குப் பின்னர் அரசால் அறிவிக்கப்படும் நிகழ்வில் புதிய அடிப்படை ஊதியத்தில் வழங்கிட வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில் உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண்.4

புதிய வீட்டு வாடகைப்படி மற்றும் நகர ஈட்டுப்படியினை 01.01.2022 முதல் புதிய அடிப்படை ஊதியத்தின்படி கீழ்க்கண்டவாறு அட்டவணைப்படி அமுல்படுத்திட வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் நியாயமானதுதானா? ஆம் எனில் உத்தரவு பிறப்பிக்கவும்.

இருப்பிடம்	வீட்டு வாடகைப்படி			நகர ஈட்டுப்படி		
	விழுக்காடு	குறைந்த பட்சம்	அதிக பட்சம்	விழுக்காடு	குறைந்த பட்சம்	அதிக பட்சம்
சென்னை	10	2000	10000	5	1000	5000
இதர மாநகராட்சி பகுதிகள்	8	1600	8000	4	800	4000
இதர பகுதிகள் அனைத்திற்கும்	6	1200	6000	---	---	---

கோரிக்கை எண்.5

தொழிலாளர் ஈட்டுறுதி கழக (ESI) திட்டம் அமுல்படுத்தப்படாத இடங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பிரதிமாதம் பெற்றுவரும் மருத்துவப்படி ரூ.600/- ஐ உயர்ந்து வரும் மருத்துவச் செலவினைக் கணக்கில் கொண்டு ரூ.1500/- ஆக உயர்த்தி 01.01.2022 முதல் வழங்கிட வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில் உத்தரவு பிறப்பிக்கவும்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சாராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு சென்னை, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

சந்திரா சி.எப்.எஸ் & டெர்மினல் ஆப்ரேட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட்

[அரசாணை (டி) எண். 662, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (அ2)த் துறை, 6 செப்டம்பர் 2024, ஆவணி 21, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No.II(2)/LWSD/959/2024.—சந்திரா சி.எப்.எஸ் & டெர்மினல் ஆப்ரேட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிர்வாகத்திற்கும் சென்னை ஏற்றுமதி வளாக ஊழியர்கள் மற்றும் பொது தொழிலாளர் சங்கத்திற்குமிடையே தொழிற்சாராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தொழிற்சாராறுள்ள உள்ள கீழ்க்காணும் கோரிக்கை எண்கள் 1, 2, 3, 4, 5, 6, 7, 10, 14, 15 (பகுதி), 20, 21, 26 மற்றும் 27 (14 கோரிக்கைகள்) ஆகியவற்றை சென்னை, தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்விற்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

இந்நிகழ்வினைப் பொறுத்து 1947 ஆம் ஆண்டு தொழிற்சாராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(C) பிரிவிலும், 10(1)(D) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, மேற்சொன்ன தகராறு, சென்னை, தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்விற்காக அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினாக்கள்

கோரிக்கை எண்.1

எதிர்மனுதாரர் கம்பெனியில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 09.09.2015 அன்று அளிக்கப்பட்ட பொதுக் கோரிக்கையில் அடிப்படை சம்பள சிலாப்பில் உள்ள ஆண்டு ஊதிய உயர்வில் தலா ரூ.500 /- உயர்த்தி கீழ் குறிப்பிட்டுள்ள கிரேடில் உள்ள தொழிலாளர்களுக்கு 2019 ஆம் ஆண்டு முதல் அடிப்படை சம்பளத்தில் ஆண்டு ஊதிய உயர்வாக அளிக்க வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம் தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

வ.எண்	கிரேடு	அடிப்படை சம்பள உயர்வு
1.	1. TLT Operator (SR) 2. TLT Operator	ரூ.500/-ஐ உயர்த்தியும்
2.	1. FLT Operator (SR) 2. FLT Operator	ரூ.500/-ஐ உயர்த்தியும்
3.	1. Mechanics (SR) 2. Mechanics	ரூ.500/-ஐ உயர்த்தியும்
4.	1. Supervisor (SR) 2. Supervisor	ரூ.500/-ஐ உயர்த்தியும்
5.	1. Electrician	ரூ.500/-ஐ உயர்த்தியும்
6.	1. Tally Clerk (SR) 2. Tally Clerk	ரூ.500/-ஐ உயர்த்தியும்
7.	1. TLT.FLT Cleaner/Helper	ரூ.500/-ஐ உயர்த்தியும்
8.	1. Store Keeper	ரூ.500/-ஐ உயர்த்தியும்

கோரிக்கை எண்.2

ஒவ்வொரு தொழிலாளிக்கும் நிலையான பஞ்சப்படியாக தலா ரூ.15,000/- அளிக்க வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம் தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண்.3

ஒவ்வொரு தொழிலாளிக்கும் 1982ஆம் ஆண்டை அடிப்படையாக கொண்ட புள்ளியில் 800 புள்ளிக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் தலா ரூ.15/- அளிக்க வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம் தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண்.4

தொழிலாளர்கள் பணி செய்த காலத்தை கணக்கில் கொண்டு ஆண்டுக்கு தலா ரூ.500/- சர்வீஸ் வெயிட்-ஜாக அளித்து அடிப்படை ஊதியத்துடன் சேர்த்திட வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம் தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண்.5

ஒவ்வொரு தொழிலாளிக்கும் அடிப்படை சம்பளம் மற்றும் DA-வில் 50% தொகையை வீட்டு வாடகைப்படியாக அளிக்க வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம் தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண்.6

ஒவ்வொரு தொழிலாளிக்கும் அடிப்படை சம்பளம் மற்றும் DA-வில் 50% தொகையை போக்குவரத்து அலவன்ஸாக வழங்க வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம் தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண்.7

1வது விற்பனையில் வேலை செய்யும் தொழிலாளிக்கு தலா ரூ.300/-, 2வது விற்பனையில் வேலை செய்யும் தொழிலாளிக்கு தலா ரூ.400/-, 3வது விற்பனையில் வேலை செய்யும் தொழிலாளிக்கு தலா ரூ.500/- விற்பனை அலவன்ஸாக வழங்க வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம் தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண்.10

அனைத்து தொழிலாளர்களுக்கும் 2022-2023 முதல் ஒவ்வொரு ஆண்டும் அவரவர் பெற்று வரும் மொத்த சம்பளத்தில் 20% போனஸாகவும், தலா ரூ.25,000/- கருணை தொகையும் சேர்த்து வழங்க வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம் தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண்.14

அனைத்து தொழிலாளர்களின் பிள்ளைகளின் படிப்பிற்கு உதவும் வகையில் கல்வி படியாக வருடா வருடம் மே மாத சம்பளத்தில் ரூ.50,000/- வழங்க வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம் தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண்.15 (பகுதி)

எதிர்மனுதாரர் கம்பெனியில் பணிபுரியும் தொழிலாளர்களில் யாருக்காவது திருமணம் நடைபெறும் போது அல்லது தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு திருமணம் மற்றும் இதர சடங்கு நடைபெறும் போது சம்பந்தப்பட்ட தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய 10 நாள் விடுப்பு அளிக்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம் தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண்.20

அனைத்து தொழிலாளர்களுக்கும் ஆண்டுக்கு ஒருமுறை பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ் மற்றும் ரம்ஜான் ஆகிய ஏதாவது ஒரு பண்டிகைக்கு பண்டிகை கால முன்பணமாக ஒவ்வொரு தொழிலாளிக்கும் தலா ஒரு மாத மொத்த சம்பளத்தை முன்பணமாக அளிக்க வேண்டுமென்றும், இந்த தொகையை 10 தவணைகளில் பிடித்தம் செய்து கொள்ள வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம் தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண்.21

அனைத்து தொழிலாளர்களுக்கும் தற்போது ஒவ்வொரு வருடமும் 2 செட் யூனிபார்ம் அளித்து வருவதை உயர்த்தி 5 செட்டாக வழங்க வேண்டும் என்றும், வாஷிங் அலவன்ஸாக ரூ.1000/- வழங்க வேண்டுமென்றும், தரமான லிபர்டி ஷீ 3 செட்டும், சாக்ஸ் 5 செட்டும் அளிக்க வேண்டுமென்றும், அனைத்து தொழிலாளர்களும் பயன்படுத்தும் வகையில் டர்க்கி டவல் தலா 5 அளிக்க வேண்டும் என்றும், தொழிலாளர்கள் உடை மாற்றும் அறையில் தரமான லாக்கர் வசதி செய்து கொடுக்க வேண்டும் என்றும், மேலும் தொழிலாளர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டாலோ அல்லது வேறு ஏதாவது காரணத்தினாலோ ஓய்வு எடுக்க தரமான ஓய்வறை அமைத்து கொடுக்க வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை

நியாயம் தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண்.26

எதிர்மனுதாரர் கம்பெனியில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் வருடாவருடம் LTA-வாக தலா ரூ.25,000/- அளிக்க வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம் தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண்.27

எதிர்மனுதாரர் கம்பெனியில் பணிபுரியும் தொழிலாளர்களில் யாராவது இறந்துவிட்டால் அவர்களுக்கு ஈமச்சடங்கு செய்ய ஈமச்சடங்கு நிதியாக ரூ.50,000/- உடனடியாக வழங்கிட வேண்டும் என்றும், நிவாரண நிதியாக அனைத்து தொழிலாளர்கள், நிர்வாக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடைய சம்பளத்தில் ஒரு நாள் சம்பளம் பிடித்தம் செய்து அதற்கு ஈடான தொகையை நிர்வாகம் அளித்து இறந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு அளிக்க வேண்டுமென்றும், அந்த தொகையை ரூ.25,00,000/- ர்கு குறைவாக இருந்தால் அதை ஈடு செய்யும் பாக்கி தொகையையும் நிர்வாகம் கூடுதலாக போட்டு ரூ.25,00,000/- அளிக்க வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம் தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சாராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்வு அளிக்காமாறு சென்னை, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது

ஹவுடன் சாலிவென்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட், சென்னை

[அரசாணை (டி) எண். 670, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (அ)த் துறை, 6 செப்டம்பர் 2024, ஆவணி 21, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No.II(2)/LWSD/960/2024.—சென்னை, ஹவுடன் சாலிவென்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிர்வாகத்திற்கும் சென்னை ஏற்றுமதி வளாக ஊழியர்கள் மற்றும் பொது தொழிலாளர் சங்கத்திற்குமிடையே தொழிற்சாராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்:

மேற்சொன்ன தொழிற்சாராறில் உள்ள கோரிக்கையை சென்னை, தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்சாராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு. இத்தகராறை கீழ்க்காணும் எழுவினாவுடன் சென்னை, தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

எதிர்மனுதாரர் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 2022-2023 ஆம் ஆண்டிற்கான போனஸாக அவரவர் பெற்றுவரும் மொத்த சம்பளத்தில் தலா 20 சதவீதமும் மற்றும் கருணைத் தொகையாக ஒரு மாத மொத்த சம்பளத்தையும் நிர்வாகம் வழங்க வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம் தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக் கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு சென்னை, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

**தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திலி) லிமிடெட்,
திருநெல்வேலி**

[அரசாணை (டி) எண். 673, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பிரி)த் துறை, 9 செப்டம்பர் 2024, ஆவணி 24, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No.II(2)/LWSD/961/2024.—தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திலி) லிமிடெட், திருநெல்வேலி என்ற நிர்வாகத்திற்கு எதிராக நெல்லை சிதம்பரனார் குமரி மாவட்ட அரசு போக்குவரத்து எம்ப்ளாய்ஸ் யூனியன், திருநெல்வேலி என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சாலை எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்சாலை பின்வரும் எழுவினாவுடன் திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947 ஆம் ஆண்டு தொழிற்சாலை சட்டத்தின் (மத்திய சட்டம் XIV / 1947) 10 (1) (C) பிரிவிலும், 10 (1) (D) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்சாலை, திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

மனுதாரர் திரு.B.மாரி, ஓட்டுநர் (பணி எண்.8943) என்பவருக்கு நிர்வாகத்தின் அலுவலக ஆணை எண். டி3949/ச07/ஓநபி/த.நா.அ.போ.க./திலி/2021, நாள்.24.09.2022-ன்படி வருடாந்திர ஊதிய உயர்வை அதன் திரண்ட பயனின்றி மூன்று மாதங்களுக்கு நிறுத்தி வைத்து வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்து உத்தரவிடவும், தற்காலிக வேலை நீக்க நாட்களை தகுதிவாய்ந்த விடுப்பாக வரைமுறைப்படுத்தியிருப்பதை கழக நிலையாணை விதிகளுக்குட்பட்டு பணி நாட்களாக வழங்கிட வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

மேலும், 1947 ஆம் ஆண்டு தொழிற்சாலை சட்டத்தின் 10 (2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் லிமிடெட், சென்னை

[அரசாணை (டி) எண். 674, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பிரி)த் துறை, 9 செப்டம்பர் 2024, ஆவணி 24, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No.II(2)/LWSD/962/2024.—அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் லிமிடெட், சென்னை என்ற நிர்வாகத்திற்கும் அரசு விரைவு போக்குவரத்துக் கழக எழுடிபி தொழிலாளர்கள் சங்கம், நாகர்கோவில் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சாலை எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்சாலை பின்வரும் எழுவினாவுடன் திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு

ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947 ஆம் ஆண்டு தொழிற்சாலை சட்டத்தின் (மத்திய சட்டம் XIV / 1947) 10 (1) (C) பிரிவிலும், 10 (1) (D) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்சாலை, திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

மனுதாரர் திரு.E.சுப்பையா சூரியகுமார், ஓட்டுநர் உடன் நடத்துநர் (பணி எண். 38857) என்பவருக்கு நிர்வாகத்தின் அலுவலக உத்தரவு எண். 794775/டிஎல்2/அ.வி.போ.க/2020, நாள்.31.03.2023-ன்படி ஊதிய உயர்வினை ஒரு வருடத்திற்கு தொடர்விளைவுகளில்லாமல் தள்ளி வைத்த தண்டனையை ரத்து செய்து உரிய பணப்பலன்களை வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

மேலும், 1947 ஆம் ஆண்டு தொழிற்சாலை சட்டத்தின் 10 (2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

[அரசாணை (டி) எண். 675, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பிரி)த் துறை, 9 செப்டம்பர் 2024, ஆவணி 24, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No.II(2)/LWSD/963/2024.—அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் லிமிடெட், சென்னை என்ற நிர்வாகத்திற்கும் அரசு விரைவு போக்குவரத்துக் கழக எழுடிபி தொழிலாளர்கள் சங்கம், நாகர்கோவில் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சாலை எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்சாலை பின்வரும் எழுவினாவுடன் திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947 ஆம் ஆண்டு தொழிற்சாலை சட்டத்தின் (மத்திய சட்டம் XIV / 1947) 10 (1) (C) பிரிவிலும், 10 (1) (D) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்சாலை, திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

மனுதாரர் திரு.M.அருண் விவேக், ஓட்டுநர் உடன் நடத்துநர் (பணி எண். 39477) என்பவருக்கு நிர்வாகத்தின் அலுவலக உத்தரவு எண். 794775/டிஎல்2/ அ.வி.போ.க/2020, நாள்.31.03.2023-ன்படி ஊதிய உயர்வினை ஒரு வருடத்திற்கு தொடர்விளைவுகளில்லாமல் தள்ளி வைத்த தண்டனையை ரத்து செய்து உரிய பணப்பலன்களை வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

மேலும், 1947 ஆம் ஆண்டு தொழிற்சாலை சட்டத்தின் 10 (2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

நுட்டி கார்லோ இந்தியா பிரைவேட் லிமிடெட், முகுந்தராயபுரம், இராணிப்பேட்டை

[அரசாணை (டி) எண். 679, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி2)த் துறை, 10 செப்டம்பர் 2024, ஆவணி 25, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No.II(2)/LWSD/964/2024.—நுட்டி கார்லோ இந்தியா பிரைவேட் லிமிடெட், முகுந்தராயபுரம், இராணிப்பேட்டை என்ற நிர்வாகத்திற்கும், ஒன்றுபட்ட தொழிலாளர் கூட்டமைப்பு, சென்னை என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கம் எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்சங்கத்தை பின்வரும் எழுவினாக்களுடன் வேலூர் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947 ஆம் ஆண்டு தொழிற்சங்கத்துறை சட்டத்தின் (மத்திய சட்டம் XIV / 1947) 10 (1) (c) பிரிவிலும், 10 (1) (d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்சங்கம், வேலூர், தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

கோரிக்கை எண்.1

திருவாளர்கள் K.பிரகாஷ், N.விஜயன், S.சிவக்குமார், M.லோகநாதன், N.பெருமாள், P.தண்டபாணி, N.நந்தகுமார், P.ரஞ்சித் குமார் ஆகிய தொழிலாளர்களுக்கு நிர்வாகம் சட்ட விரோதமாக தண்டனை ஆணை வழங்கியுள்ளது எனவும் அதனை ரத்து செய்ய வேண்டுமெனவும் கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண்.2

திருவாளர்கள் K.பிரகாஷ், N.விஜயன், S.சிவக்குமார், M.லோகநாதன், N.பெருமாள், P.தண்டபாணி, N.நந்தகுமார், P.ரஞ்சித் குமார் ஆகிய தொழிலாளர்களுக்கு 17.08.2022 முதல் பிடித்தம் செய்த ரூபாய் 2,000/-ஐ 12% வட்டியோடு திரும்ப அளிக்கப்படும் நாள் வரை கணக்கிட்டு வழங்கப்பட வேண்டுமென கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

மேலும், 1947 ஆம் ஆண்டு தொழிற்சங்கத்துறை சட்டத்தின் 10 (2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்காமாறு வேலூர், தொழிலாளர் நீதிமன்றத்தைக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (விழுப்புரம்) லிட்., வேலூர் மண்டலம்

[அரசாணை (டி) எண். 680, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி2)த் துறை, 10 செப்டம்பர் 2024, ஆவணி 25, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No.II(2)/LWSD/965/2024.—நிர்வாகம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (விழுப்புரம்) லிட்., வேலூர் மண்டலம் என்ற நிர்வாகத்திற்கும், வட ஆற்காடு மாவட்ட பொது தொழிலாளர் சம்மேளனம் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கம் எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்சங்கத்தை பின்வரும் எழுவினாவுடன் வேலூர் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947 ஆம் ஆண்டு தொழிற்சங்கத்துறை சட்டத்தின் (மத்திய சட்டம் XIV / 1947)

10 (1) (c) பிரிவிலும், 10 (1) (d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்சங்கம், வேலூர், தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

திரு. ஆர். தமிழ்செல்வன், நடத்துநர் பணி எண்.71803 என்பவருக்கு வருடாந்திர ஊதிய உயர்வினை மூன்று வருடத்திற்கு பின்தொடர்ச்சியுடன் தள்ளி நிர்வாகம் பிறப்பித்த குறிப்பாணை எண்:196600/ச5/த.அ.போ.க.(வி)லிட்/வே.ம/2021, நாள்.25.03.2022 என்ற இறுதியாணையை ரத்து செய்தும், தற்காலிக பணிநீக்க காலத்தை தகுதிக்கேற்ற விடுப்பாக கருதவும் என்ற இறுதியாணையை இரத்து செய்ய கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

மேலும், 1947 ஆம் ஆண்டு தொழிற்சங்கத்துறை சட்டத்தின் 10 (2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்காமாறு, வேலூர், தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிட்., கரூர் மண்டலம், கரூர்

[அரசாணை (டி) எண். 681, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி2)த் துறை, 10 செப்டம்பர் 2024, ஆவணி 25, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No.II(2)/LWSD/966/2024.—தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிட்., கரூர் மண்டலம், கரூர் என்ற நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கம், கரூர் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கம் எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்சங்கத்தை பின்வரும் எழுவினாவுடன் திருச்சி தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947 ஆம் ஆண்டு தொழிற்சங்கத்துறை சட்டத்தின் (மத்திய சட்டம் XIV / 1947) 10 (1) (c) பிரிவிலும், 10 (1) (d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்சங்கம், திருச்சி, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

திரு. R. சிறும்பண்ணன், ஓட்டுநருக்கு (பணி எண். 5797/97DR2034) நிர்வாகம், த.ந.அ.போ.க./கும்பகரூர்/DS/D1/5413/2018, நாள் 23-11-2018-ம் தேதியிட்ட உத்தரவு மூலம் ஊதிய உயர்வினை மூன்று மாதம் திரண்ட பயனின்றி நிறுத்தம் செய்த உத்தரவினை ரத்து செய்வதுடன் 01.05.2020 அன்று வழங்கப்பட வேண்டிய வருடாந்திர ஊதிய உயர்வினை மீண்டும் அதே தேதியில் வழங்க வேண்டும் என்று தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

மேலும், 1947 ஆம் ஆண்டு தொழிற்சங்கத்துறை சட்டத்தின் 10 (2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்காமாறு திருச்சி, தொழிலாளர் நீதிமன்றத்தைக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

**கொ. வீர ராகவ ராவ்,
அரசு செயலாளர்.**

MUNICIPAL ADMINISTRATION AND WATER SUPPLY DEPARTMENT

Withdrawal from Land Classification.

[G.O.Ms.No. 112, Municipal Administration and Water Supply (MA-5(1), 4th September 2024, ஆவணி 19, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/MAWS/967/2024.—In exercise of the powers conferred by sub-section (2) of Section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the boundaries of Keelakkarai Village, Keelakkarai Municipality, Keelakkarai Taluk, Ramanathapuram District with the total extent, as mentioned in the schedule below, be the same or less, from the control of the said Municipality, with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.

THE SCHEDULE

1	District	:	Ramanathapuram
2	Taluk	:	Keelakkarai
3	Municipality	:	Keelakkarai Municipality
4	Village	:	Keelakkarai

S.No.	Classification	Total Extent (Hec.)	Extent to be withdrawn (Hec.)	Boundaries			
				North R.S.No	South R.S.No	East R.S.No	West R.S.No
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
315/1	Vandipathai	0.40.50	0.00.45	315/1-Trackway	315/1-Trackway	315/3A1-Mohammed Musthik Rasim House	Trackway

அறிவிக்கை

[G.O.Ms.No. 112, Municipal Administration and Water Supply (MA-5(1), 4th September 2024, ஆவணி 19, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

1998-ஆம் ஆண்டைய தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டம், (தமிழ்நாடு சட்டம் 9, 1999) பிரிவு 118 இன் உட்பிரிவு (2)-இன்கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிப்பு பிரசுரம் செய்யப்பட்ட தேதியிலிருந்து இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டம், கீழக்கரை நகராட்சி, கீழக்கரை கிராமத்தின் கட்டுப்பாட்டிலிருந்து கீழே உள்ள அட்டவணையில் குறிப்பிட்டுள்ள, சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த பரப்பளவை கீழக்கரை நகராட்சியின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன் மூலம் அறிவிக்கிறார்.

அட்டவணை

1	மாவட்டம்	:	இராமநாதபுரம்
2	வட்டம்	:	கீழக்கரை
3	நகராட்சி	:	கீழக்கரை நகராட்சி
4	கிராமம்	:	கீழக்கரை

புல எண்	வகைப்பாடு	மொத்த பரப்பு (ஹெ)	திரும்ப பெறப்படும் பரப்பு (ஹெ)	நான்கு எல்லைகள்			
				வடக்கு	தெற்கு	கிழக்கு	மேற்கு
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
315/1	வண்டிப் பாதை	0.40.50	0.00.45	315/1-வண்டிப் பாதை	315/1-வண்டிப் பாதை	315/3A1-மு. முகமது முஸ்திக் ராசிம் வீடு	வண்டிப் பாதை

தா. கார்த்திகேயன்,
அரசு முதன்மைச் செயலாளர்.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை

நீலகிரி மாவட்ட குழந்தை நலக் குழுவின் தலைவர் மற்றும் நான்கு உறுப்பினர்களை நீக்கம் செய்தல் மற்றும் குழுவினை கலைத்தல் பற்றிய அறிவிக்கை

[அரசாணை (ப) எண். 147, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை [சந.5(1)த் துறை, 11 செப்டம்பர் 2024, ஆவணி 26, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No.II(2)/SWWE/968/2024.—2017-ஆம் ஆண்டைய தமிழ்நாடு இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) விதிகளில், விதி 2(H) (i)-இன் படி மேலே முதலாவதாக படிக்கப்பட்ட அரசாணை மற்றும் தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு எண். II(2)/SWWE/243 (d-3/2022 under Part II—Section 2, நாள் 18.04.2022-இன் மூலம் மாற்றியமைக்கப்பட்ட நீலகிரி மாவட்ட குழந்தை நலக் குழுவின் தலைவர் மற்றும் 4 உறுப்பினர்களை நீக்கம் செய்வதுடன், நீலகிரி மாவட்ட குழந்தை நலக் குழுவினை கலைத்தும் அரசு ஆணையிடுகிறது.

5. மேலும், நீலகிரி மாவட்ட குழந்தை நலக் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பொறுப்புகளை கவனிக்கக் கூடுதல் பொறுப்பு வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை இயக்குநர் அறிவுறுத்தப்படுகிறார்.

ஜெயபுரி முரளிதரன்,
அரசு செயலாளர்.